



# ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 11,112—1957 අප්‍රේල් 26 වැනි සිකුරාදා—26 4 1957

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

## III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙන වෙනම බැඳ තබා ගත හැකි විම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

පිට	පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් —	ඉඩම් නිරවුල් කිරීමේ නිර්දායිත්ව විසින් ඉඩම් විකිණීම —
ප්‍රාරම්භක දැන්වීම්	බස්නාහිර පළාත
අවසාන නියෝග	මධ්‍යම පළාත
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —	දකුණු පළාත
බස්නාහිර පළාත	උතුරු පළාත
මධ්‍යම පළාත	නැගෙනහිර පළාත
දකුණු පළාත	වයඹ පළාත
උතුරු පළාත	උතුරු මැද පළාත
නැගෙනහිර පළාත	ඌව පළාත
වයඹ පළාත	සබරගමු පළාත
උතුරු මැද පළාත	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්
ඌව පළාත	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්
සබරගමු පළාත	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්
	ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්
	ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම
	539

### ප්‍රාරම්භක දැන්වීම්

#### \* ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දැන්වීමේ අංකය 3,184 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1957 අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහින් දැනුම්දෙනු ලැබේ

1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කායඝාලයේ දීය

ජේ ඩබ්ලිව් ආර් කදිරාමන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිර්දායිතා

\*\*“ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්දායිතාමාලයෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ගැටියට හාරගනු ලැබේ

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කපිටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කපිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කපිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

#### උපලෙඛනය

උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ ඔහපොතන කෝරළේ කුඹුක්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කපිටි, එනම් —

උතුරට බබරහැල ගමේ මායිම, නැගෙනහිරට දිවුල්වැව ගමේ මායිම, දකුණට මුකිරියාව සහ කටුවරවැව යන ගම්වල මායිම්, බස්නාහිරට උඩ්ඛියන් කුලම කෝරළේ මායිම

ලංකා මැතිමේ ගම්සිතියමේ අංකය 1,436		ප්‍රමාණය,
බිම්කවට්ටියේ අංකය	ඉඩමේ නම	අ රු ප
1	කිරිවැල් ලකීන්තෙ මුකලාන	588 1 8
2	මීරුප් පෙ ඇල (දියපාර)	0 0 15
3	—දියපාර	1 0 28
4	—දියපාර	0 0 21
5	කිරිවැල් ලකීන්තෙමුකලාන	3 1 23
6	—දියපාර	0 0 17
7	—එම	0 1 37
8	අන් දරණේ න	5 3 34
9	—දියපාර	2 3 22
10	—එම	0 1 11
11	—එම	0 2 23
12	කිරිවැල් ලකීන්තෙමුකලාන	68 0 38
13	වරුණේ න	26 2 29
14	—දියපාර	0 0 28
15	—ගල	2 2 2
16	වරුණේ න (ඇල දිගේ ඉතුරුකරපු බිම)	0 1 34
17	—අඹිපාර	0 0 2
18	—ඇල	0 0 8
19	—එම	0 0 5
22	—එම	0 0 1
23	වරුණේ න (කන්ඩිය දිගේ ඉතුරුකරපු බිම)	1 3 22
25	හලබහඉබම	3 2 16
26	—අඹිපාර සහ ඉතුරුකරපු බිම	0 0 29
28	කුඹුක් වැව ඇල (දියපාර)	0 0 18
30	අක්කරේ ඉබම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 17
31	—දියපාර	0 1 15
32	දබහඉබම	2 0 22
33	මයිලගහලක් ද	2 0 34
34	වරුණේ න	2 0 28
35	මයිලගහඉබම	2 0 20
36	අක්කරේ ඉබම	2 1 21
37	අක්කරේ ඉබම (ඇල දිගේ ඉතුරුකරපු බිම)	0 3 20
38	කුඹුක් වැව ඇල (දියපාර)	0 0 21
41	—ඇල	0 0 9
42	කුඹුක් වැව (වැව සහ කන්ඩිය)	28 0 27
43	වරුණේ න	15 3 11
44	—කන්ඩිය	0 2 13
45	—අඹිපාර	0 0 1
46	—දියපාර	1 2 31
47	—එම	0 1 1
48	—එම	0 1 34
49	—එම	0 1 2
50	—එම	0 2 37
51	—එම	1 1 4
52	—එම	0 0 31
53	හීනිබොඩියායාණේ න	23 2 11
54	—දියපාර	0 2 15
55	—එම	0 0 6
56	—එම	0 2 1
57	—එම	0 0 2
58	—එම	0 1 38
59	—එම	0 0 17
60	—එම	0 0 10
61	—එම	0 0 36
62	—එම	0 0 12
63	—අඹිපාර	0 0 13
64	—එම	0 0 3
65	—එම	0 0 1
66	වරුණේ න	1 0 10
67	—අඹිපාර	0 0 5
68	—දියපාර	2 1 13
69	—අඹිපාර	0 0 2
70	කිරිවැල් ල හීන්තෙමුකලාන	0 1 8
71	එම	121 1 35
72	එම (ඇල දිගේ ඉතුරුකරපු බිම)	0 2 37
73	වැන් ඇල (දියපාර)	0 0 31
74	—ඇල	0 0 1
75	—ඇල	0 0 8
76	—ඇල	0 0 17
78	—ඇල	0 0 8
80	—ඇල දිගේ ඉතුරුකරපු බිම	0 1 25
81	ඇහැටුගහඉබම	2 1 6
82	පලුගහඉබම	2 0 35
83	දබහඉබම	0 3 21

බිම්කවට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
84	දබහඉබම	0 2 22
85	එම	0 2 26
86	එම	0 2 20
87	එම	0 3 27
88	එම (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම)	2 0 36
89	—දියපාර	0 2 8
90	දබහඉබම (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	2 2 7
91	එම	1 1 22
92	එම	1 2 19
93	එම	1 2 23
94	එම	1 2 14
95	එම	1 1 32
96	වීරගහඉබම	1 1 37
97	—කන්ඩිය	0 0 5
මුළු ගණන		946 1 35

(අනුරාධපුර නීති 13—1957)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය**

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,185 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් වැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1957 අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන් සන්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාණ්ඩයේ දීය

ජේ බබ්ලිව් ආර් කදිරුමත්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුන

\*\*“ නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙහෙන ලෙස සටහන් කළයුතුයි

(අ) මෙම ඉඩම් වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒ වාසේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවට්ටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවට්ටියක් පහත දක්වෙන මාසිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යපොක්ක දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවට්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

**උපලෙඛනය**

උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ මහපොතන, කෝරළේ රබ්පොතාන යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවට්ටි, එනම් —

උතුරට තික්කන්ටොපන ගමේ මායිම, නැගෙනහිරට අඩප්පත් මයේ කොටසක් (දබහොල්ල ගමේ මායිම), දකුණට මලුගොල්ලුව ගමේ මායිම, දියපාර, මලුගොල්ලුව ගමේ මායිම, බස්නාහිරට යාන්මයේ කොටසක් (පුන්චි හම්මිල්ලුව සහ මහකිරිමැටියාව යන ගම්වල මායිම්

ලංකා මැතිමේ ගම්සිතියමේ අංකය 1,441

බිම්කවට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	යාන්මය (දියපාර—හරිකොටසක්)	6 1 31
2	ඇලපොතපහලකැලේ	35 3 9
3	—ගල	2 0 1
4	—දියපාර	0 3 2
5	—දියපාර	0 0 34
6	අලුතොලපොතකැලේ	11 1 36
7	—අඹිපාර	0 0 7
8	ඇලපහඉහලකැලේ	18 1 5
9	සියබ්ලාගහවත්ත	2 3 8
10	කුඹුක් ගහවත්ත	1 3 33
11	මිගහඇලපොත	0 0 7

බිම්බවර්ගයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
12	වැව පහළකැලේ (වැව කන්දේ ඉතුරුකරපු බිම)	0 2 24
14	කෝන් ගහගේ න (අඹිපාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 21
15	—අඹිපාර	0 0 10
16	කෝන් ගහගේ න	6 1 29
17	වාන් ඇල—(ඇල)	0 0 39
18	බලිදගලකැලේ, බවුයය	320 0 1
19	—ගල	0 3 36
20	—ගල	0 3 12
21	—ගල	0 1 0
22	—ගල	0 2 35
23	—දියපාර	0 2 0
24	—දියපාර	1 0 16
25	—දියපාර	0 0 29
26	—අඹිපාර	0 0 29
27	අඹිපාර මයකැලේ	33 0 11
28	—දියපාර	0 0 16
29	අඹිපාර මය (දියපාර—හරිකොටසක්)	4 0 3
30	—දියපාර	0 1 19
31	අඹිපාර මයකැලේ	16 2 36
32	—දියපාර	1 1 0
33	මයඉමේකැලේ	64 1 16
34	මයඉමේකැලේ	14 1 39
35	—ගල	44 1 37
36	—දියපාර	0 2 33
37	ගලකන්දෙකැලේ	6 3 3
38	—දියපාර	1 2 6
39	—කණ්ණිය	1 3 10
40	රඹපොතොවැව (වැව සහ කණ්ණිය)	102 2 2
41	—අඹිපාර	0 0 39
42	හොරොච් ඇල (ඇල)	0 0 18
44	හොරොච් ඇල (ඇල)	0 0 21
45	හොරොච් ඇල (ඇල)	0 0 17
46	ඉත්තොකඩකැලේ, පටුගහඉඩම	0 3 13
48	—ගල	3 3 8
51	—ඇල	0 0 1
54	—දියපාර	2 1 15
55	—අඹිපාර	0 0 20
56	දඹගහකැලේ	47 0 5
57	—දියපාර	0 1 18
58	දඹගහකැලේ	13 0 16
59	—දියපාර	0 1 23
60	වීරගලේහේ න	17 3 38
61	—දියපාර	0 1 20
62	—කන්දිය	1 0 13
63	—දියපාර	0 1 18
64	ඉත්තොකඩකැලේ, දඹගහකැලේ, දඹගහලන්ද, තිඹිරිගහලන්ද	117 2 5
65	—ගල	7 2 14
66	—අඹිපාර	0 0 18
67	වීරගලේහේ න, බලිදගලකැලේ	27 1 12
68	—කන්දිය	0 0 39
69	—ඇල	0 1 16
70	—දියපාර	0 0 33
71	බලිදගලකැලේ, සේරුකොල්ලෙහේ න	85 3 21
72	—ගල	0 3 2
73	—කන්දිය	0 2 22
74	—දියපාර	0 2 4
75	—දියපාර	0 0 12
76	—ගල	8 1 18
77	ගල් ගොඩොය	71 1 17
78	—කන්දිය	0 2 2
79	—කන්දිය	0 1 33
80	—දියපාර	2 2 24

මුළු ගණන 1,117 1 5

(අනුරාධපුර නි කි 14—1957)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණිත		
නිරවුල්කිරීමේ දැන්වීමේ අංකය	අංකය	
නිරවුල්කිරීමේ දැන්වීමේ අංකය 3,186 (අනුරාධපුර)		
මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් ඒ 1957 අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණිතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණිතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ		
1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය		
ජේ බබ්ලිම ආර් කදිරුමත්, නිරවුල්කිරීමේ සහකාර නිර්වෘත්තීය		
**“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ උපරිත ලෙස සටහන් කළයුතුයි		
(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්වෘත්තීයයන්ගෙන් ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන් ද ලබාගත හැකි වේ		
(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන උම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩම්වලට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ		
(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්බවර්ග අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්බවර්ගයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යොමුකර දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්බවර්ගයකට අයිතිකම් කිසි පිටිම උවමනා නොවේ		
උපලෙඛනය		
උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩ්ඹියන්කුලම කෝරළේ ඇලපත්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දැක්වෙන සියලුම බිම් කවරි, එනම් —		
උතුරට පහළකඩනත්තම ගමේ මායිම, නැගෙනහිරට තෙත්කුටියාව ගමේ මායිම, දකුණට කුඩා හිඹුටුගොල්ලැව සිට උස්ගොල්ලැව පාරට වැටී ඇති කරන්ත පාරේ කොටසක් (කුඩා හිඹුටුගොල්ලැව ගමේ මායිම) කුඩා හිඹුටුගොල්ලැව ගමේ මායිම, බස්නාහිරට කුඩා හිඹුටුගොල්ලැව ගමේ මායිම, නිරිප්පනේ සිට කහටගස්දිගිලියට යන ගමකායකී සහ පාරේ කොටසක් (පහළකඩනත්තමේ ගම මායිම)		
ලංකා මැතිමේ ගම්පිතියමේ අංකය 1,454		
බිම්බවර්ගයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප.
1	ඉහළවෙහුවවැව (වැව අත් හැරපු)	10 2 33
2	—කන්දිය (අහ හැරපු)	0 1 23
3	කඩවලේ ඇල (දියපාර)	0 0 39
4	—කන්දිය (අහ හැරපු)	0 1 37
5	වෙහුවෙහොඩහේන් යය	11 0 9
6	ලදුකැලේ, ඇලපත්වැවකැලේ	1 1 5
7	—ගල	8 0 34
8	ඇලපත්වැවකැලේ	23 3 7
9	—දියපාර (හිඳුනු)	6 1 20
10	ඇලපත්වැවකැලේ ඇලපත්වැව මුකලාන	55 2 39
11	—දියපාර (හිඳුනු)	0 3 1
12	—දියපාර (හිඳුනු)	6 1 26
13	ගලකන්දියයහේ න	3 1 30
14	—දියපාර (හිඳුනු)	0 2 28
15	—දියපාර (හිඳුනු)	0 0 36
16	ගල්කන්දියයහේ න, ගොඩවිහේ න	15 3 24
17	—දියපාර (හිඳුනු)	0 1 20
18	—දියපාර (හිඳුනු)	0 2 34
19	—දියපාර (හිඳුනු)	0 0 32
20	ගල් ගොඩහේ න	15 2 36
21	—කරන්ත පාර (හරිකොටසක්)	0 2 8
22	—ගල	1 3 11
23	ඇලපත්වැව (වැව සහ කන්දිය)	23 0 36
25	ඇලපත්වැවකැලේ	0 2 8
26	—කරන්ත පාර	1 2 6
27	තලහේ න, වෙහුවෙහොඩහේන් යය, හික්ගහ හේන් යය, ඇලපත්කැලේ, කවරකඩහේ න, කදුරුගහකැලේ	47 1 2

බිම්බවලින්	අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
28	—දියපාර (හිඳුනු)		0 1 17
29	වෙම්බුවාව (වැව අතහැරපු)		9 2 22
30	—දියපාර (හිඳුනු)		0 1 2
31	—දියපාර (හිඳුනු)		0 1 30
32	ගම්කොට්ඨ සහ පාර (හරිකොටසක්)		0 1 32
33	ඇලපත් වැවගේ න, වෙඩුවෙගොඩගේත් යාය		14 1 14
34	—කන්ඩිය		0 3 22
35	වෙඩුවෙගොඩගේත් යාය		4 1 11
39	කඩවලේ ඇල (දියපාර)		0 0 4
40	හික්ගහගේත් යාය, වෙඩුවෙකලේ		1 0 36
41	—දියපාර (හිඳුනු)		0 0 37
43	හික්ගහගේත් යාය		1 3 0
44	හික්ගහගේත් යාය (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 27
45	වෙඩුවෙ අක්කරේ		2 1 7
46	වෙඩුවෙ අක්කරේ (ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 9
47	—ඇල		0 0 13
48	කොහොඹගහඉඩම (ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 11
49	කොහොඹගහඉඩම		1 1 0
55	කදුරුගහඉඩම		3 0 4
56	වෘන් ඇල (දියපාර)		0 0 5
58	වෘන් ඇල (දියපාර)		0 0 38
59	දඹගහකුඹුර (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 2
60	දඹගහකුඹුර (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 11
61	දඹගහඉඩම (ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 5
62	දඹගහඉඩම		1 0 15
63	දඹගහකුඹුර		1 3 22
64	දඹගහකුඹුර (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 7
65	දඹගහකුඹුර (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 6
66	දඹගහකුඹුර (කරත්ත පාර දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 20
67	දඹගහඉඩම (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 15
68	දඹගහඉඩම		2 0 15
69	ඇලපත් වැවකලේ (කන්ඩිය දිගේ ඉතුරුකරපු බිම)		0 3 13
70	හොරොච්චි ඇල (දියපාර)		0 0 6
71	මීගහවත්ත		0 1 23
72	කෝන්ගහඉඩම		2 0 0
73	කරත්ත පාර (කරත්ත පාර සහ ඉතුරුකරපු බිම)		0 2 2
74	කෝන්ගහඉඩම (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 10
75	කොස්ගහවත්ත (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 8
76	කොස්ගහවත්ත		0 2 13
77	බදු ඉඩම		0 1 34
78	—(කන්ඩිය දිගේ ඉතුරුකරපු බිම)		0 1 22
79	—(ගේන)		0 2 29
80	වෘන් ඇල (දියපාර)		0 0 38
81	—(බුඩුබිම)		0 1 7
82	ගල් ගොඩවත්ත (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 12
83	ගල් ගොඩවත්ත		1 1 21
84	හැලඹගහ ඉඩම		1 0 1
85	හැලඹගහඉඩම (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 6
86	—කරත්ත පාර (කරත්ත පාර සහ ඉතුරුකරපු බිම)		0 0 32
87	දඹගහකුඹුර (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 16
88	කදුරුගහගේන		0 0 36
89	කදුරුගහගේන (වෘන් ඇල දිගේ ඉතුරුකරපු බිම)		0 0 12
90	කදුරුගහගේන		0 1 36
මුළු ගණන			282 1 20

(අනුරාධපුර නිති 15—1957)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත**

**නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,187 (අනුරාධපුර)**

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1957 තේ අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන්න\* \* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කායසාලයේදීය

ජේ බබ්ලි ආර් කදිරුමත්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්

\*\* “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලිඛිත කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඹ්න් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැරියට සාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවිටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම් යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ

**උපලෙඛනය**

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ උඩකියන්කුලම කෝරළේ පහළ කඩිනාවටම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම් කවිටි, එනම් —

උතුරට කරකොලවැව සහ ඉහළ කඩිනාවටම යන ගමේ මායිම, නැගෙනහිරට ඉහළ කඩිනාවටම ගමේ මායිම, කහටගස් දිගිලියට යන ගම කොයර් සහ පාරේ කොටසක් (උහළ කඩිනාවටම ගමේ මායිම), ඉහළ කඩිනාවටම සහ ඇලපත් වැව යන ගමේ මායිම, දකුණට ඇලපත් වැව ගමේ මායිම, තීර්ථ පනේ සිට වැව් ඇති ගම්කොයර් සහ පාරේ කොටසක්, ඇලපත් වැව ගමේ මායිම, අඹගහවැව ගමේ සිට වැව් ඇති අඹපාර (අඹගහවැව ගමේ මායිම), බස්නාහිරට අඹගහවැව, ඉව්වන්කුලම සහ කරකොල වැව යන ගමේ මායිම

ලංකා මැතිගේ ගම්සිතියමේ අංකය 1,463

බිම්බවලින්	අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	පහල කඩිනාවටමකලේ		12 0 29
2	—දියපාර (හිඳුනු)		0 2 12
3	පහල කඩිනාවටම කලේ		1 1 12
4	එම		6 1 31
5	පහල කඩිනාවටමගේන		0 2 6
6	—වැව් කණ්ඩිය		0 3 0
7	කුඩාවැව (වැව) (අතහැරපු)		6 0 13
8	පහල කඩිනාවටමගේන		16 2 17
9	පහල කඩිනාවටමකලේ (නටබුන් ඇතුළත්)		0 0 18
10	එම		15 1 35
11	—දියපාර (හිඳුනු)		0 2 1
12	පහල කඩිනාවටමගේන		1 1 18
13	පහල කඩිනාවටමකලේ		5 0 26
14	—දියපාර (හිඳුනු)		0 2 6
15	පහල කඩිනාවටමකලේ		5 2 17
16	පහලකඩිනාවටමවැව (වැව) (අතහැරපු)		11 2 17
17	—වැව් කණ්ඩිය		1 0 34
18	පහල කඩිනාවටමගේන (වැව්කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)		3 0 13
19	—දියපාර (හිඳුනු)		0 0 32
20	පහල කඩිනාවටමගේන		6 1 33
22	පහල කඩිනාවටමකලේ		1 1 4
23	පහල කඩිනාවටමවැව (වැව) (කොටසක්) (සහ කණ්ඩිය)		110 3 29
25	—අඹපාර		0 0 38
26	ඒදඹුකොටියාය (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)		3 2 29
27	හොරොච්චි ඇල (දියපාර)		0 0 13
34	හොරොච්චි ඇල (දියපාර)		0 0 12
35	පලුගහඅක්කරේ (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)		0 1 20
36	පලුගහකුඹුර		4 0 22
37	පලුගහඅක්කරේ		1 3 35
38	පලුගහඅක්කරේ		1 3 22
39	පලුගහඅක්කරේ		2 0 37
40	—අඹපාර		0 0 23
41	පහල කඩිනාවටමගේන		22 2 5
42	—දියපාර		1 0 0
43	පහල කඩිනාවටමගේන		7 2 36
45	මීල්ලගහඉඩම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)		3 0 23
48	වැලිඇල (ඇල)		0 0 1
51	—දියපාර		0 0 6
54	හොරොච්චිඇල (ඇල)		0 0 3
57	පහල කඩිනාවටමගේන		0 2 1
59	—ගල		0 2 7

බිම්බවලින් අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
60	ඒදඹුකොට්ටිය (කණ්ණිස දිගේ සහ පාරට ඉතුරු කරපු බිම)	0 3 1
61	හොරොවිආල (දියපාර)	0 1 28
63	හොරොවිආල (ආල)	0 0 7
65	අඹගහඅක්කරේ	0 2 16
67	හොරොවිආල (ආල)	0 0 16
69	—අඹපාර	0 0 6
70	ඒදඹුකොට්ටිය	3 3 13
72	—ගම්කාය්‍යී සහ පාර	2 0 25
73	පහල කඩිනාවටමහේන	1 2 11
74	ලැලිමට්ටි ආල (දියපාර)	0 0 12
75	පහල කඩිනාවටමහේන	0 3 12
76	—වැව් කණ්ණිස	0 1 19
77	—වැව (අතභාරපු)	3 2 26
78	—දියපාර	0 0 23
79	පහල කඩිනාවටමකුලේ	28 0 8
80	—දියපාර	0 0 13
81	පහල කඩිනාවටමවැව (වැව) (අතභාරපු)	14 0 39
82	—වැවකණ්ණිස	1 0 28
83	පහල කඩිනාවටමහේන (වැව් කණ්ණිස දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 36
84	පහල කඩිනාවටමකුලේ	0 2 15
86	පහල කඩිනාවටමහේන, අක්කරඉඩම	1 0 5
87	ඒදඹුකොට්ටි ආල (දියපාර)	0 2 30
88	—ගම්කාය්‍යී සහ පාර	3 0 13
89	පහල කඩිනාවටමහේන	46 3 12
90	—අඹපාර	0 0 20
91	—ගම්කාය්‍යී සහ පාර (හරි කොටසක්)	0 1 31
92	පහල කඩිනාවටමකුලේ	118 0 15
93	පහල කඩිනාවටමහේන	25 1 27
මුළු ගණන		514 0 3

(අනුරාධපුර නි කි 16—1957)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන**

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,188 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1957 තේ අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ජේ බබ්ලිච් ආර් කදිරුමත්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිරධාරිතැන

\*\* “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතූමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩිසක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කඩිසකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

**උපලෙඛනය**

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුව පළාතේ උඩ්ඹියන්කුලම කෝරළේ කුඹුක්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දක්වන සියලුම බිම්කඩි, එනම් —

උතුරට කුඩා කැලෑගම සහ උස්ගොල්ලාව යන ගම්වල මායිම්, — නැගෙනහිරට තරනගොල්ලාව ගමේ මායිම, තරනගොල්ලාවට

යන ගම්කාය්‍යී සහ පාරේ කොටසක් (තරන ගොල්ලාව සහ දෙමට වැව යන ගම්වල මායිම්) දෙමට වැව ගමේ මායිම, දකුණට දෙමටවැව ගමේ මායිම, හොරොවි ආල (දෙමටවැව ගමේ මායිම) දෙමටවැව ගමේ මායිම, බස්නාහිරට මයිලගස් වැව සිට ඉහළ කඩිනාත්තමට යන ගම්කාය්‍යී සහ පාරේ කොටසක් (මැකිවිවැව ගමේ මායිම) මැකිවිවැව ගමේ මායිම

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 1,474

බිම්බවලින් අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	කුඹුක්වැවකුලේ, මයිලගහහේන	27 1 25
2	—ගම්කාය්‍යී සහ පාර	0 3 4
3	වෘන්ආල (ආල)	0 0 6
4	කුඹුක්වැවකුලේ, කදුරුගහඉඩම, දඹගහහේන	19 2 32
5	දඹගහඅක්කරේ, ආභැවුගහඉඩම	6 3 38
6	කුඹුක්වැව (වැව සහ කණ්ණිස)	46 2 6
7	—අඹපාර	0 0 29
8	හොරොවිආල (ආල)	0 0 2
9	කෝන්ගහපිටිය	0 1 4
10	කුඹුක්වැවකුලේ, කොහොඹගහපිටිය	1 1 6
11	වෘන්ආල (ආල)	0 0 29
12	කුඹුරක්වැවහේන (වෘන්ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 19
13	කුඹුක්වැවහේන	0 1 33
21	දඹගහඉඩම	0 0 14
21½	—ගම්කාය්‍යී සහ පාර	0 0 16
22	හොරොවිආල (ආල)	0 0 4
23	—ගම්කාය්‍යී සහ පාර (හරි කොටසක්)	0 0 37
24	දඹගහඉඩම	0 3 29
26	හොරොවිආල (ආල)	0 0 1
28	හොරොවිආල (ආල)	0 0 31
29	කෝන්ගහපිටිය දඹගහඅක්කරේ (වැව් කණ්ණිසට ඉතුරු කරපු බිම)	2 0 8
30	හොරොවිආල (ආල)	0 0 21
31	හොරොවිආල (ආල)	0 0 6
32	හොරොවිආල (ආල)	0 0 4
36	මිල්ලගහහේන දඹගහහේන	5 0 28
37	—ගම්කාය්‍යී සහ පාර (හරි කොටසක්)	0 0 10
38	—ගම්කාය්‍යී සහ පාර	0 0 5
මුළු ගණන		113 2 7

(අනුරාධපුර නි කි 17—1957)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන**

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,189 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1957 තේ අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ජේ බබ්ලිච් ආර් කදිරුමත්,  
නිරවුල් කිරීමේ සහකාර නිරධාරිතැන

\*\* “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතූමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩිසක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කඩිසකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩිහියන්කුලම කෝරළේ මයිලගස් වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කර්ට්, එනම් —

උතුරට කුඩා හිඬුවගොල්ලුව සහ මැකිවිවැව, කණ්ඩිය, මැකිවිවැව ගමේ මායිම, ඉහල කසිනත්තමට යන ගමේ කායානී සහ පාටේ කොටසක් (මැකිවිවැව ගමේ මායිම), නැගෙනහිරට බොරවැව සිට ඉහල කසිනත්තමට යන ගමේ කායානී සහ පාටේ කොටසක් (දෙමටවැව ගමේ ගම මායිම), දකුණට බොරවැව, තම්මන්තොහොඬ ගම්වල මායිම්, බස්නාහිරට කුරපයියාව ගමේ මායිම

ලංකා මැනීමේ ගම්මායිමේ අංකය 1,477

බිම්කර්ට්ගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
1	කදුරුගහහේන, කෝන්ගහහේන, දඹගහහේන, දඹගහකැලේ, නුගහහදමන	65 1 6
2	—අභිපාර	0 0 18
4	හොරොච්ඡාල (දියපාර)	0 0 26
5	දඹගහඉඩම (කරත්ත පාරට ඉතුරු කරපු බිම)	0 0 11
6	පුරානවෙල	0 1 0
8	දඹගහකැලේ	0 1 36
10	නුගහඉඩම	1 2 17
11	—කරත්තපාර	0 0 19
13	දිවුල්ගහඉඩම (කරත්තපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 3
15	අලුත්වත්ත	0 0 19
16	—කරත්තපාර	0 0 13
17	අලුත්වත්ත	0 0 13
18	එම	0 0 12
19	වැවිපිටිය	0 2 34
20	අලුත්වත්ත	0 1 21
21	—යාම ඒමට තිබෙන බිම	0 1 1
22	වැවිපිටිය (කරත්ත පාරට ආදි ඉතුරු කරපු බිම)	0 0 5
23	දිවුල්ගහඉඩම	1 3 34
24	එම (කරත්ත පාරට ආදි ඉතුරු කරපු බිම)	0 0 13
25	දිවුල්ගහඉඩම	0 1 28
26	—ගම්කායානී සහ පාර (හරි කොටසක්)	0 0 33
27	කුරපියාව-අක්කරේ, වාගහහේන, රනවරාගහඉඩම	1 2 18
28	—ගම්කායානී සහ පාර (හරි කොටසක්)	0 1 37
29	දඹගහහේන, මයිලගහහේන, කුරපියාවලන්ද	2 0 16
30	මයිලගහයය	4 0 10
31	කුරපියාවඅක්කරේ	2 3 2
32	කුරපියාවඅක්කරේ (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 39
33	හොරොච්ඡාල (ඇල)	0 0 8
34	කොහොඹගස්හේන (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 9
35	කොහොඹගස්හේන, නුගහහහේන	3 0 18
36	කදුරුගහහේන	0 2 37
37	පන්සලවත්ත	1 2 36
38	දඹගහහේන	5 0 21
39	—ගම්කායානී සහ පාර	0 1 38
40	මයිලගස්වැව (වැව සහ කණ්ඩිය)	52 3 1
40½	—කරත්තපාර	1 1 7
41	නුගහහදමන (සොහොන් බිම)	2 1 15
42	නුගහහයය, දඹගහහේන, නුගහහහේන	60 0 26
43	ඉහලවැව (වැව) (අතහැරපු) සහ කණ්ඩිය	26 1 19
44	—දියපාර	0 0 25
45	පලුගහහේන, දඹගහහේන	62 3 30
46	කුරපියාවවැව (වැව සහ කණ්ඩිය)	21 0 26
47	—දියපාර	0 0 28
48	දඹගහහේන	1 2 29
49	—දියපාර	0 0 23
50	දඹගහහේන, වාගහහේන	6 2 11
මුළු ගණන		331 0 11

(අනුරාධපුර නි කි 18—1957)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,190 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1957 අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත සන කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන ඉගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කායාලයේදීය

ජේ බබ්ලිම් ආර් කදිරාමන්,  
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීතුන.

\* \* \* නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් " යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැටියට භාරගනු ලැබේ

(ආ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කර්ට් අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කර්ට්වෙහි පහත දක්වන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යපොක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කර්ට්වෙහි අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩිහියන්කුලම කෝරළේ බොරවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කර්ට්, එනම් —

උතුරට මයිලගස්වැව, දෙමටවැව, සහ සියඹිලාව හෙවත් මහ සියඹිලාව යන ගම්වල මායිම්, නැගෙනහිරට සියඹිලාව හෙවත් මහසියඹිලාව සහ කුඩා සියඹිල වැව යන ගම්වල මායිම්, දකුණට කුඩා සියඹිලාව ගමේ මායිම, බස්නාහිරට තම්මන්තොහොඬ සහ මයිලගස්වැව යන ගම්වල මායිම්

ලංකා මැනීමේ ගම් සිතියමේ අංකය 1,485

බිම්කර්ට්ගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
1	—දියපාර	0 0 11
2	—දියපාර	0 0 15
3	පලුගහකැලේ, කදුරුගහහේන, කෝන්ගහකැලේ, හොඬකිරිල්ලගහහේන	51 3 21
4	—දියපාර	0 0 11
5	—ගම්කායානීසහ පාර	0 1 1
6	කදුරුගහහේන, හොඬකිරිල්ලගහහේන	5 3 26
11	දඹගහඉඩම (කන්ඩිය දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 17
12	දඹගහඉඩම, හොඬකිරිල්ලගහහේන, කෝන්ගහහේන (කන්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 38
13	—අභිපාර	0 0 19
14	කරත්තපාර	0 0 10
15	කදුරුගහහේන	0 2 4
16	බොරවැව (වැව සහ කන්ඩිය)	26 2 36
17	කදුරුගහහේන, කෝන්ගහහේන, කැටකැලගහහේන, කෝන්ගහකැලේ, පලුගහකැලේ	21 2 8
18	—දියපාර	0 1 39
19	—දියපාර	0 0 1
මුළු ගණන		109 2 17

(අනුරාධපුර නි කි 19—1957)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත**

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,191 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1957 අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ජේ බබ්ලිව් ආර් කදිරාමන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්ගැන

\*\* 'නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්' යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් ගැටියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ

**උපලෙඛනය**

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ උඩිඬියන් කුලම කෝරළේ කොලොන්ගස් වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කඩවි, එනම් —

උතුරට තම්මන්තලොඩ ගම්මායිම, නැගෙනහිරට කුඩාසියඹලවැව සහ වෙම්බුවාව යන ගම්වල මායිම්, දකුණට වෙම්බුවාව ගමේ මායිම, සිවලකුලමේ සිට වෙම්බුවාවට යන ගම්කායඹසහ පාටේ කොටසක් (තමරකුලම සහ සිවලකුලම යන ගම්වල මායිම්), බස්නාහිරට සිවලකුලම ගමේ මායිම, උරගල්ල කෝරළේ මායිම

ලංකා මැනීමේ ගම්පිතියමේ අංකය 1,487

බිම්කඩවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	කොලොන්ගස් වැවගේ න, කදුරුගහගේ න, බෝගහගේ න	38 1 14
2	—කරත්තපාර	0 0 25
3	—කරත්තපාර	1 0 6
4	දඹගහගේ න	166 3 12
5	—දියපාර	0 0 35
6	—ඇල	0 1 6
7	ගල් කුලමවැව (වැව සහ කණ්ඩිය)	3 3 4
8	—දියපාර	0 0 8
9	—දියපාර	0 0 36
10	හික් ගහගේ න	102 3 22
11	—දියපාර	0 0 35
12	—ගම්කායඹසහ පාර (හරිකොටසක්)	2 1 28
13	—කරත්තපාර	0 1 16
14	—කරත්තපාර	0 1 14
15	සියඹලගේ යාය	54 0 38
16	කොලොන්ගස් වැව (වැව සහ කණ්ඩිය)	49 2 26
17	බෝගහගේ න	0 2 20
18	බෝගහගේ න (කරත්ත පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 7
19	කෝන්ගහගේ න, කොලොන්ගස් වැවගේ න, දඹගහඉඩම	0 3 35
20	කෝන්ගහකුඹුර	2 1 0
21	වැවේගේ න, කදුරුගහඉඩම	1 3 16
21½	වැවේගේ න	0 1 31
22	වැවේගේ න, වතුඉඩම	1 0 4
23	—ඇල	0 0 40
24	බෝගහගේ න (කන්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 5
25	කදුරුගහගේ න ( එම )	0 1 18
30	—කරත්තපාර	0 1 7
	මුළුමණක	429 0 38

(අනුරාධපුර නි නි 20—1957)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත**

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,192 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1957 අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ජේ බබ්ලිව් ආර් කදිරාමන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්ගැන

\*\* 'නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්' යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් ගැටියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ

**උපලෙඛනය**

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ උඩිඬියන් කුලම කෝරළේ වෙම්බුවාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කඩවි, එනම් —

උතුරට කොලොන්ගස් වැව කුඩා සියඹලවැව සහ සියඹලවැව හෙවත් මහ සියඹලවැව යන ගම්වල මායිම්, නැගෙනහිරට රබා කුලම ගමේ මායිම, දකුණට අඳුරු වැව සහ මුරියකඩවල යන ගම්වල මායිම්, බස්නාහිරට තමරකුලම ගමේ මායිම, අඳුරු වැව ඇලේ කොටසක් (තමරකුලම ගමේ මායිම), තමරකුලම ගමේ මායිම

ලංකා මැනීමේ ගම් පිතියමේ අංකය 1,488

බිම්කඩවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	බෝගහයාය, වෙම්බුවාවකැලේ, කෝන්ගහගේ න, ගල් කුලමකැලේ, කහටගහකැලේ, පලුගස් කැලේ, රාජසන්තකකැලේ, වන් නියනකැලේ	66 2 14
2	—අඹපාර	0 0 8
3	මහගල් කුලම ඇල (ඇල)	0 0 20
6	කුඩා වෙම්බුවාව ඇල (ඇල)	0 0 9
7	කෝන්ගහගේ න (වැවකන්ඩිය දිගේ ඉතුරුකරපු බිම)	0 1 5
8	කුඩා වෙම්බුවාව (වැව (අතහැරපු) සහ කන්ඩිය)	10 0 20
9	වන් නියඇල (ඇල)	0 1 37
10	—අඹපාර	0 0 13
11	පලුගහකැලේ, රාජසන්තක කැලේ	34 0 24
12	ඉඳුරු ඇල (ඇල)	0 0 34
13	එම (ඇල)	0 0 37
14	ඉඳුරු වැවකැලේ, උක්ගලකැලේ	8 2 22
15	ඉඳුරු වැවකැලේ, ලදුකැලේ	2 0 29
16	ඉඳුරු ඇල (ඇල)	0 1 20
17	වන් නියවලකැලේ, රාජසන්තකකැලේ	66 2 18
18	—අඹපාර	0 0 8
19	වන් නියවලකැලේ, රාජසන්තකකැලේ, බොරද මුහුගහයාය	9 2 19
19½	—කන්ඩිය	0 0 21
20	මුහුගහකැලේ, කෝන්ගහගේ න	6 3 6
21	පලුගස් කැලේ, කෝන්ගහඉඩම	1 3 0
22	එම කෝන්ගහගේ න, දඹගහඉඩම	3 2 30
23	කුඩාවෙම්බුවාව ඇල (ඇල)	0 0 23
26	මසිලගහඉඩම, පනකගහගේ න	1 2 14
27	මසිලගහඉඩම, පනකගහගේ න	2 1 4
28	මසිලගහඉඩම	2 0 25
30	කුඩාවෙම්බුවාව ඇල (ඇල)	0 0 10

බිම්බවිටේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
31	දබ්ගහඉඩම, පනකගහකැලේ	2 0 14
32	කෝන්ගහහේන (අභිපාරට ඉහත ඉතුරු කරපු බිම)	0 0 32
38	දබ්ගහඉඩම, කහටගහඉඩම, පනකගහකැලේ	4 3 21
36	කහටගහකුඹුර, අලුත් ඉඩම	1 1 19
37	කෝන්ගහහේන	0 3 22
39	—අභිපාර	0 1 0
40	කෝන්ගහහේන	1 0 2
41	කෝන්ගහහේන, දබ්ගහඉඩම	1 0 5
42	එම, දබ්ගහවත්ත	1 0 0
43	කෝන්ගහහේන, කෝන්ගහවත්ත	0 2 18
45	හොරොවිආල (ආල)	0 0 8
46	වැකන්දඅයින (කන්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 12
47	—අභිපාර	0 0 2
48	වෙම්බුවාව (වැව සහ කන්ඩිය)	54 0 24
49	—දියපාර	0 0 7
50	වෙම්බුවාවකැලේ, වැව ඉස්මත්තෙකැලේ	5 2 8
51	—කරත්තපාර	0 1 15
52	—දියපාර	0 0 38
53	පලුගහකැලේ, ගලහේනගාය, ගලකියනගාය කැලේ, රාජසත්තකකැලේ, වෙම්බුවාවකැලේ	71 0 3
54	—අභිපාර	0 0 17
55	වැකන්දඅයින (කන්ඩිය දිගේ ඉතුරුකරපු බිම)	1 0 36
57	කෝන්ගහකැලේ, හැලබගහකැලේ, වෙම්බුවාව කැලේ, මයිලගහකැලේ	17 1 0
58	වෘන්ආල (ආල)	0 0 17
59	අලුත්වැවආල (ආල)	0 0 17
60	එම ( එම ) (හරිකොටසක්)	0 0 11
61	එම ( එම )	0 1 4
62	—අභිපාර	0 0 1
මුළුගණන		382 2 23

(අනුරාධපුර නි නි 21—1957)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය**

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,193 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් යක් ශාඛා යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1957 අප්‍රේල් මස 26 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1957 පෙබරවාරි 7 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ජේ බබ්ලිව් ආර් කදිරාමන්, නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතෘත

\*\*“ නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

(අ) මෙම ඉඩම් ශාඛා වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතෘතයෙන්ද එ වාසේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කිසි යම් සිටිම උවමනා නොවේ

**උපලෙඛනය**

උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩබියන් කුලම කෝරළේ පුස්වැල්ලාගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවිටි, එනම් —

උතුරට සිවලකුලම ගම් මායිම, හීන්ආලේ කොටසක් (සිවලකුලම ගමේ මායිම), හීන් ආලේ කොටසක් (තමරකුලම ගමේ මායිම), තමරකුලම ගමේ මායිම, නැගෙනහිරට තමරකුලම සහ මුරිය කඩවල ගම් මායිම්, දකුණට ගල්කුලමේ සිට යකල්ලට යන පාරේ කොටසක් (දබ්ගොල්ලාව සහ ඉහළ ගල්වඩුවාගම යන ගම්වල මායිම්), බස්නාහිරට සිවලකුලම ගමේ මායිම

ලංකා මැතිමේ ගම්සිතියමේ අංකය 1,493

බිම්බවිටේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
2	දබ්ගහ අක්කරේ දබ්ගහඉඩම	2 0 24
3	උඩත ශාවකැලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 19
4	හීන්ආල බිම ( එම )	0 0 29
6	දබ්ගහකැලේ	0 3 19
7	දිවුල්ගහඅක්කරේ දිවුල්ගහඉඩම	1 1 20
9	හීන්ආල බිම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 28
10	හීන්ආල (දියපාර) (හරිකොටසක්)	0 2 27
12	—ආල	0 0 7
13	දිවුල් ගහඉඩම	0 0 15
16	—ආල	0 0 12
19	තමරකුලම ආල (දියපාර)	0 0 24
20	පුස්වැල්ලාගම කැලේ (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 33
21	මිහහහේන	2 0 23
22	මිහහකුඹුර	1 1 37
23	මිහහවත්ත	1 1 12
24	එම	0 1 24
25	මිහහකැලේ (කන්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 17
26	—ආල	0 0 1
28	—ආල	0 0 1
29	මිහහඉඩම	0 0 22
30	පුස්වැල්ලාගම ඉඩම	0 1 20
31	( එම )	0 2 11
32	පුස්වැල්ලාගම කුඹුර, කෝන්ගහගායම ඉඩම	0 2 26
34	දබ්ගහඉඩම	3 0 17
35	පුස්වැල්ලාගම කැලේ (ගල)	9 2 28
36	( එම )	21 1 27
37	—පාර (හරිකොටසක්)	1 2 0
38	පුස්වැල්ලාගම කැලේ, පලුගහකැලේ	77 3 34
39	පුස්වැල්ලාගමවැව (වැව සහ කන්ඩිය)	31 3 20
39½	—කරත්ත පාර	0 0 8
40	—කරත්ත පාර	0 3 32
40½	—කරත්ත පාර	0 1 0
41	පුස්වැල්ලාගමකැලේ	119 2 37

මුළුගණන

281 3 14

(අනුරාධපුර නි නි 22—1957)



### ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්

අංකය ඇල් ඩී 4913/ජේ 55 ඇල්553 වීජී

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 3 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) මහනුවර දිස්ත්‍රික්කයේ හාපිස් පත්තුව කොට්ඨාශයේ විලානේ පිහිටි විලානවත්තේ වෝල්ස්සෙන්ඩ් කොටසෙන් අක්කර 5ක් පමණ වූ කොටසට මායිම් —

උතුරට ඇල, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ කුඹුර ඇල, දකුණට රත්හොට්ගෙදරවත්ත නමැති ඉඩම, බස්නාහිරට මැදිල්ලේ මය සහ සාලි ලෙබ්බේ අයිතිවාසිකම් කියන රබර්වත්ත

(2) මහනුවර දිස්ත්‍රික්කයේ හාපිස් පත්තුව කොට්ඨාශයේ විලානේ පිහිටි විලානවත්තේ වෝල්ස්සෙන්ඩ් කොටසෙන් අක්කර 18ක් පමණ වූ කොටසට මායිම් —

උතුරට ඇල, නැගෙනහිරට වත්තේ පාර, දකුණට ගම්සහ පාර, බස්නාහිරට ගම්මුත්තට අයිති ඉඩම්

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 මාර්තු 26 වැනි දින,  
කොළඹ

අංකය. ඇල් ඩී 2296—ජේ 56 ඊ 276

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ ගහබොඩ පත්තුවේ පානදුගම යන ගම පිහිටි දුම්මලගේ නමැති අ 1, රු 2, ප 0 පමණ ඇති බිම් කොටසක් (පාලල හැදීම සඳහා අංක 70 දරණ අවසාන ගම් සිතියමේ 1 වැනි අතිරේකයේ 39 වැනි කැබැල්ල ලෙස මැන වෙන්කර තිබෙන කොටස අත්හැර), ඊට මායිම් —

උතුරට කොස්පැල වත්ත, නැගෙනහිරට පාර සහ අංක 70 දරණ අවසාන ගම් සිතියමේ 1 වැනි අතිරේකයේ 39 වැනි කැබැල්ල ලෙස මැන වෙන්කර තිබෙන ඉඩම, දකුණට අංක 70 දරණ අවසාන ගම් සිතියමේ 1 වැනි අතිරේකයේ 39 වැනි කැබැල්ල, බස්නාහිරට නිල්වලා ගහ

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 පෙබරවාරි 20 වැනි දින  
කොළඹ.

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ සංශෝධිත ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානගේවාහුට කොට්ඨාශයේ හන්දගය උතුරු කෝරළේ තැන්නකුඹුර ගමේ පිහිටි උඩපියකැලේවත්තෙන් අක්කර 22 රු.ඩී 3 පර්චස් 14 ක් වූ මුල් ප්ලාන් අංක ඒ 2,409 ලොට් 1 වශයෙන් හැඳින්වෙන කොටස

දැනට අයිතිවාසිකම් කියන්නේ කොළඹ, සිල්වර්ස්මිත් විද්‍යාලය 48 පදිංචි ගරු ජී ඒපාර්ට්මන් දෙවැනිවන මායිමයි

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් භූමිඛණ්ඩකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 6 වැනි දින 0 පෙරවරු 10 30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1957 මැයි 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

තවද එම ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වත්දී මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියළුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළයුතුයි

ඒ පී ඒ පෙරේරා,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත

1957 අප්‍රේල් 22 වැනි දින,  
කවිචේරිය, මහනුවර

### විශේෂ නිවේදනයයි

1957 මැයි 1 වැනිදි සහ 2 වැනිදි ආණ්ඩුවේ නිවාඩු දිනයන් වන හෙයින්, 1957 මැයි 3 වැනි දින දරණ ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පළ කිරීම සඳහා එවන් සියළුම දැන්වීම් සහ ප්‍රකාශන 1957 අප්‍රේල් 27 වැනි සෙනසුරාදා පස්වරු 12 30ට ප්‍රථම ආණ්ඩුවේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

1957 අප්‍රේල් 11 වැනි දින,  
ආණ්ඩුවේ මුද්‍රණාලය,  
කොළඹ

බර්නාඩ් ද සිල්වා,  
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரகரிக்கப்பட்டது)

### பாகம் III—காணிகள்

#### காணி நிர்ணய முன்னறிவிததல்களைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணய சட்டம்  
காணியுரிமை நிர்ணய விஷய அறிவிததல  
நி 3,184 (அனுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எந்நகேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைககேனும் தமக்கு உரிததுண்டென்று 1957 ம 1950 (எப்பிறில்) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு ஒருவரும் அறியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியுரிமை வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவிததல கொடுக்கப்படுகின்றது

1957 ம 1950 (பெருவரி) மாசி மாதம் 7 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரில் கொடுக்கப்பட்டது

ஜே டபிளவு ஆர் கதிராமன்,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

\*\* மேற்காணும் அறிவிததலினப்படி வரும் உரிததுக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவிததலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்ததுள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவிததலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமைசொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்திரிக், ஹூறுலு பலாததை யைச்சோந்த மஹப்பாததன கோறணியிலுள்ள குமபுகவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகளெல் லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

- வடக்கு பம்பறஹெல் கிராமத்தின் எல்லை
- கீழ்க்கு திவுல்வெவ கிராமத்தின் எல்லை
- தெற்கு மூகிரியாவயினதும் கடடுவராவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்
- மேற்கு உடடியனகுளம் கோறணியின் எல்லை

இலங்கை யளவை கிராமப்பட்டம் இல் 1,436

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	கிறிவெல்லஹீனேமுககலான	588 1 8
2	மீறுப்பே எல் (அருவி)	0 0 15
3	— அருவி	1 0 28
4	— ஷே	0 0 21
5	கிறிவெல்லஹீனேமுககலான	3 1 23
6	— அருவி	0 0 17
7	— ஷே	0 1 37
8	அந்நறஹேன	5 3 34
9	— அருவி	2 3 22
10	— ஷே	0 1 11
11	— ஷே	0 2 23
12	கிறிவெல்லஹீனேமுககலான	68 0 38
13	வராஹேன	26 2 29
14	— அருவி	0 0 28
15	— கற்பாறை	2 2 2
16	வராஹேன (வாய்க்காலுடன் சேமிப்பு)	0 1 34
17	— அடிப்பாறை	0 0 2
18	— வாய்க்கால	0 0 8
19	— ஷே	0 0 5
22	— வாய்க்கால	0 0 1

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
23	வறஹேன (அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 3 22
25	ஹலைம்கஹுஇடம்	3 2 16
26	— அடிப்பாறையும் சேமிப்பும்	0 0 29
28	குமபுகவெவஎல் (அருவி)	0 0 18
30	அக்கறேஇடம் (அருவியுடன் சேமிப்பு)	1 3 17
31	— அருவி	0 1 15
32	தம்பகஹுஇடம்	2 0 22
33	மயிலகஹுநத	2 0 34
34	வராஹேன	2 0 28
35	மயிலகஹுஇடம்	2 0 20
36	அக்கறேஇடம்	2 1 21
37	அக்கறேஇடம் (எல்வுடன்சேமிப்பு)	0 3 20
38	குமபுகவெவஎல் (அருவி)	0 0 21
41	— வாய்க்கால	0 0 9
42	குமபுகவெவ (குளமும் அணைக்கட்டும்)	28 0 27
43	வராஹேன	15 3 11
44	— அணைக்கட்டு	0 2 13
45	— அடிப்பாறை	0 0 1
46	— அருவி	1 2 31
47	— ஷே	0 1 1
48	— ஷே	0 1 34
49	— ஷே	0 1 2
50	— ஷே	0 2 37
51	— ஷே	1 1 4
52	— ஷே	0 0 31
53	ஹீனனிப்பாடயாஹேன	23 2 11
54	— அருவி	0 2 15
55	— ஷே	0 0 6
56	— ஷே	0 2 1
57	அருவி	0 0 2
58	— ஷே	0 1 38
59	— ஷே	0 0 17
60	— ஷே	0 0 10
61	— ஷே	0 0 36
62	— ஷே	0 0 12
63	— அடிப்பாறை	0 0 13
64	— ஷே	0 0 3
65	— ஷே	0 0 1
66	வராஹேன	1 0 10
67	— அடிப்பாறை	0 0 5
68	— அருவி	2 1 13
69	— அடிப்பாறை	0 0 2
70	கிறிவெல்லஹீனேமுககலான	0 1 8
71	— ஷே	121 1 35
72	— ஷே (எல்வுடன் சேமிப்பு)	0 2 37
73	வானஎல் (அருவி)	0 0 31
74	— வாய்க்கால	0 0 1
75	— ஷே	0 0 8
76	— ஷே	0 0 17
78	— ஷே	0 0 8
80	— வாய்க்காலுடன் சேமிப்பு	0 1 25
81	எஹைடுகஹுஇடம்	2 1 6
82	பலுகஹுஇடம்	2 0 35
83	தம்கஹுஇடம்	0 3 21
84	— ஷே	0 2 22
85	— ஷே	0 2 26
86	— ஷே	0 2 20
87	— ஷே	0 3 27
88	— ஷே (அருவியுடன் சேமிப்பு)	2 0 36
89	— அருவி	0 2 8
90	தம்பகஹுஇடம் (அருவியுடன் சேமிப்பு)	2 2 7
91	— ஷே	1 1 22
92	— ஷே	1 2 19
93	— ஷே	1 2 23
94	— ஷே	1 2 14
95	— ஷே	1 1 32
96	ஹீர்கஹுஇடம்	1 1 37
97	— அணைக்கட்டு	0 0 5

மொத்தம் 946 1 35

(அனுராதபுரம் நி 2 13—1957)

**காணியுரிமை நிர்ணயச சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,185 (அனுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1957 ம் லூஸ் (எப்பிறில்) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1957 ம் லூஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 7 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரில் கொடுக்கப்பட்டது

**ஜே டிளியு ஆர் கதிராமன்,**  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவிம்த தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெப்பிசார்) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படிபடங்கள (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் லெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித் காணித் துணடுகளைக் குறித்து உரிமைசொல்லவும் வேண்டியதில்லை

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுப்பலாதையைச் சேர்ந்த மஹப்பொத்தனை கோறணியிலுள்ள நம்பப்பொத்தான கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துணடுகள் இக்காணித் துணடுக் லெல்லாம் கீழ்க்காணும்மெல்லைக்குளிருக்கின்றன —

வடக்கு திக்கன்பொத்தான கிராமத்தின் எல்லை  
கிழக்கு அதப்பன ஓய்வின ஓர் பாகம் (தம்பகொல்ல கிராமத்தின் எல்லை),

தெற்கு ஓலுக்கொல்லேவ கிராமத்தின் எல்லை, அருவி, ஓலுக்கொல்லேவ கிராமத்தின் எல்லை,

மேற்கு யானலயின் ஓர் பாகம் (புனசிஹம்மில்லேவயின்தும் மஹ கிறிமெட்டியாவ இன்தும் கிராமங்களின் எல்லைகள்)

இலங்கையளவை கிராமப்படம் இல் 1,441

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் எ ரூ ப
1	யானலய (அருவி-அரைவாசி விசாலம்)	6 1 31
2	எல்பொத்தஹலகெலே	35 3 9
3	— கற்பாறை	2 0 1
4	— அருவி	0 3 2
5	— அருவி	0 0 34
6	அலுத்தஎல்பொத்தகெலே	11 1 36
7	— அடிப்பாறை	0 0 7
8	எல்பொத்தஹலகெலே	18 1 5
9	சியம்பலகஹவத்த	2 3 8
10	குமபுகஹவத்த	1 3 33
11	மீக்கஹஎல்பொத்த	0 0 7
12	வெவப்பஹலகெலே (குளத்தின் அணைக்கட்டுடன், சேமிப்பு)	0 2 24
14	கோன்கஹலேன (அடிப்பாறையுடன் சேமிப்பு)	0 0 21
15	— அடிப்பாறை	0 0 10
16	கோன்கஹலேன	6 1 29
17	வானஎல் (எல்)	0 0 39
18	ஓலிந்தகலகெலே, பட்டுயாய	320 0 1
19	— கற்பாறை	0 0 36
20	— ஷே	0 3 12
21	— ஷே	0 1 0
22	— ஷே	0 2 35
23	— அருவி	0 2 0

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் எ ரூ ப
24	— அருவி	1 0 16
25	— ஷே	0 0 29
26	— அடிப்பாறை	0 0 29
27	அதப்பனலயகெலே	33 0 11
28	— அருவி	0 0 16
29	அதப்பனலய (அருவி-அரைவாசி விசாலம்)	4 0 3
30	— அருவி	0 1 19
31	அதப்பனலயகெலே	16 2 36
32	— அருவி	1 1 0
33	ஓய்லுமேகெலே	64 1 16
34	ஓய்லுமேகெலே	14 1 39
35	— கற்பாறை	44 1 37
36	— அருவி	0 2 33
37	கல்கந்தகெலே	6 3 3
38	— அருவி	1 2 6
39	— அணைக்கட்டு	1 3 10
40	நம்பப்பொத்தானவெவ (குளமும் அணைக்கட்டுமும்)	102 2 2
41	— அடிப்பாறை	0 0 39
42	ஹொறவஎல் (எல்)	0 0 18
44	ஷே (ஷே)	0 0 21
45	ஷே (ஷே)	0 0 17
46	இத்தேக்கடகெலே, பலுக்கஹலுடம்	0 3 13
48	— கற்பாறை	3 3 8
51	— வாய்க்கால்	0 0 1
54	— அருவி	2 1 15
55	— அடிப்பாறை	0 0 20
56	தம்பகஹலகெலே	47 0 5
57	— அருவி	0 1 18
58	தம்பகஹலகெலே	13 0 16
59	— அருவி	0 1 23
60	வீற்கலேலேன	17 3 38
61	— அருவி	0 1 20
62	— அணைக்கட்டு	1 0 13
63	— அருவி	0 1 18
64	இத்தேக்கடகெலே, தம்பகஹலகெலே, தம்பகஹலநத, திம்பிறிகஹலநத	117 2 5
65	— கற்பாறை	7 2 14
66	— அடிப்பாறை	0 0 18
67	வீற்கலேலேன, ஓலிந்தகலகெலே	27 1 12
68	— அணைக்கட்டு	0 0 39
69	— வாய்க்கால்	0 1 16
70	— அருவி	0 0 33
71	ஓலிந்தகலகெலே, சேறுக்கொல்லேலேன	85 3 21
72	— கற்பாறை	0 3 2
73	— அணைக்கட்டு	0 2 22
74	— அருவி	0 2 4
75	— ஷே	0 0 12
76	— கற்பாறை	8 1 18
77	கல்கொட்டையாய	71 1 17
78	— அணைக்கட்டு	0 2 2
79	— ஷே	0 1 38
80	— அருவி	2 2 24

மொத்தம் 1 117 1 5

(அனுராதபுரம் நி 2 14—1957)

**காணியுரிமை நிர்ணய சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,186 (அனுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1957 ம் லூஸ் (எப்பிறில்) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1957 ம் லூஸ் (பெப்ரவரி) மாசி மாதம் 7 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரில் கொடுக்கப்பட்டது

**ஜே டிளியு ஆர் கதிராமன்,**  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

(அ) இக்காணிக்கீப பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமைசொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வடமத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்திரிக, ஹூறுலு பலாதத்தை யைச் சேர்ந்த உடடியன்குளம் கோறையிலுள்ள எலப்தவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துணடுகள் இக்காணித் துணடுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகட்குள்ளிருக்கின்றன —

வடக்கு பஹல் கயிநட்டம் கிராமத்தின் எல்லை, கிழக்கு தென்குடடியாவ கிராமத்தின் எல்லை, தெற்கு குடாஹிமபுட்டு கொல்லேவயிலிருந்து உலகலலே ரேட்டூ வரை செல்லும் வண்டிப் பாதையின் ஓர் பாகம் (குடாஹிமபுட்டுகொல்லேவ கிராமத்தின் எல்லை) குடாஹிமபுட்டுகொல்லேவ கிராமத்தின் எல்லை, மேற்கு குடாஹிமபுட்டு கொல்லேவ கிராமத்தின் எல்லை, திரிபபனயிலிருந்து கஹட்டகலத்திலிய வரை செல்லும் கிராமச் சங்க ரேட்டூடின் ஓர் பாகம் (பஹல் கயிநட்டம் கிராமத்தின் எல்லை)

இலங்கை யளவை கிராமப்படம் இல 1,454

காணித் துணடு	காணியின பெயர்	விசாலம் ஏ ரு ப
1	இஹலவெம்புவெவ (குளம் கைவிடப்பட்ட)	10 2 33
2	— அணைக்கட்டு (பாவியாமல் விடப்பட்ட)	0 1 23
3	கடவலே எல் (அருவி)	0 0 39
4	— அணைக்கட்டு (பாவியாமல் விடப்பட்ட)	0 1 37
5	வெம்புவேகொடேனையாய	11 0 9
6	லனடுகெலே, எலப்தவெவகெலே	1 1 5
7	— கற்பாறை	8 0 34
8	எலப்தவெவகெலே	23 3 7
9	— அருவி (வற்றிய)	0 1 20
10	எலப்தவெவகெலே, எலப்தவெவமக்கலான	55 2 39
11	— அருவி (வற்றிய)	0 3 1
12	— அருவி (வற்றிய)	0 1 26
13	கல்கந்தயாய்ஹேன	3 1 30
14	— அருவி (வற்றிய)	0 2 28
15	— அருவி (வற்றிய)	0 0 36
16	கல்கந்தயாய்ஹேன, கொடவீஹேன	15 3 24
17	— அருவி (வற்றிய)	0 1 20
18	— அருவி (வற்றிய)	0 2 34
19	— அருவி (வற்றிய)	0 0 32
20	கல்கொடேஹேன	15 2 36
21	— வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 2 8
22	— கற்பாறை	1 3 11
23	எலப்தவெவ (குளமும் அணைக்கட்டும்)	23 0 36
25	எலப்தவெவகெலே	0 2 8
26	— வண்டிப்பாதை	1 2 6
27	தலஹேன, வெம்புவேகொடேனையாய, ஹிக்கஹேனையாய, எலப்தகெலே, கட்டகாடுஹேன, க்துறு கஹகெலே	47 1 2
28	— அருவி (வற்றியது)	0 1 17
29	வெம்புவேவெவ (குளம் கைவிடப்பட்ட)	9 2 22
30	— அருவி (வற்றிய)	0 1 2
31	— அருவி (வற்றிய)	0 1 30
32	— கிராமச் சங்க ரேட்டூ (அரைவாசி விசாலம்)	0 1 32
33	எலப்தவெவேஹேன, வெம்புவேகொடேனையாய	14 1 14
34	— அணைக்கட்டு	0 3 22
35	வெம்புவேகொடேனையாய	4 1 11
39	கடவலேஎல் (அருவி)	0 0 4
40	ஹிக்கஹேனையாய (வெம்புவேகெலே)	1 0 36
41	— அருவி (வற்றிய)	0 0 37
43	ஹிக்கஹேனையாய	1 3 0
44	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 0 27
45	வெம்புவேவ அக்கறே	2 1 7
46	ஷே (எலவுடன் சேமிப்பு)	0 0 9

காணித் துணடு	காணியின பெயர்	விசாலம் ஏ ரு ப
47	— எல்	0 0 13
48	கொஹொமபகஹுஇடம் (எலவுடன் சேமிப்பு)	0 0 11
49	ஷே	1 1 0
55	க்துறுகஹுஇடம்	3 0 4
56	வானஎல் (அருவி)	0 0 5
58	வானஎல் (அருவி)	0 0 38
59	தம்பகஹுகுமபுற (வான எலவுடன் சேமிப்பு)	0 0 2
60	ஷே (ஷே)	0 0 11
61	தம்பகஹுஇடம் (எலவுடன் சேமிப்பு)	0 0 5
62	ஷே	1 0 15
63	தம்பகஹுகுமபுற	1 3 22
64	ஷே (வான எலவுடன் சேமிப்பு)	0 0 7
65	ஷே (ஷே)	0 0 6
66	ஷே (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 20
67	தம்பகஹுஇடம் (வான எலவுடன் சேமிப்பு)	0 0 15
68	தம்பகஹுஇடம்	2 0 15
69	எலப்தவெவகெலே (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 3 13
70	ஹொறாவஎல் (அருவி)	0 0 6
71	மீகஹுவத்த	0 1 23
72	கோனகஹுஇடம்	2 0 0
73	— வண்டிப் பாதை (வண்டிப்பாதையும் சேமிப்பும்)	0 2 2
74	கோனகஹுஇடம் (வான எலவுடன் சேமிப்பு)	0 0 10
75	கொலகஹுவத்த (வான எலவுடன் சேமிப்பு)	0 0 8
76	கொலகஹுவத்த	0 2 13
77	பதுஇடம்	4 1 34
78	— (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 22
79	— (சேணை)	0 2 29
80	வான எல் (அருவி)	0 0 38
81	— (பாழ் நிலம்)	0 1 7
82	கல்கொடவத்த (வான எலவுடன் சேமிப்பு)	0 0 12
83	கல்கொடவத்த	1 1 21
84	ஹொலம்பகஹுஇடம்	1 0 1
85	ஹொலம்பகஹுஇடம் (வான எலவுடன் சேமிப்பு)	0 0 6
86	— வண்டிப்பாதை (வண்டிப்பாதையும் சேமிப்பும்)	0 0 32
87	தம்பகஹுகுமபுற (வான எலவுடன் சேமிப்பு)	0 0 16
88	க்துறுகஹுஹேன	0 0 36
89	ஷே (வான எலவுடன் சேமிப்பு)	0 0 12
90	க்துறுகஹுஹேன	0 1 36

மொத்தம் 282 1 20

(அனுராதபுரம் நி உ 15—1957)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 3,187 (அனுராதபுரம்)

இத்தோட்டணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்ததைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1957 ம ஹூ (எபிபி) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிடவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1957 ம ஹூ (பெருவரி) மாசி மாதம் 7 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக நந்தோரில் கொடுக்கப்பட்டது

ஜே டபிளவு ஆர் கதிராமன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிக்கீப பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள்ளிருக்கும் வேறு காணித் துணடு

**கண்பபறறி மேறகூறிய அறிவித்தலின கீழ விசாரணை பண்ணபபடமாட்டா அவவித காணித துணடுககைக குறித்தது உரிமைசொல்லவும வேண்டியதிலை**

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அநூராதபுர டிஸ்திரிக, ஹூறுலுபலாததை யைசசோந்த உட்டியனகுளம் கோறணியிலுள்ள பஹல கயிநாட்டம் கிராமத்தில் இருக்கும் கீழககாணும் காணிததுணடுககை இக்காணித துணடுகளெல்லாம் கீழககாணும் எல்லைகட்குளிருக்கின்றன —

வடக்கு கறகொலவெவயினதும் இஹலகயிநாட்டமயினதும் கிராமங் களின எல்லைகள்

கீழக்கு இஹலகயிநாட்டம் கிராமத்தின எல்லை, கஹட்டகஸ்திலிய வரை செல்லும் கிராமச சங்க ரேட்டூடு (இஹலகயிநாட்டம் கிராமத்தின எல்லை) இஹல கயிநாட்டமயினதும் எல்பதவெவயினதும் கிராமங்களின எல்லைகள்

தெற்கு எல்பதவெவ கிராமத்தின எல்லை, திறப்பநேயிலிருந்து செல்லும் கிராமச சங்க ரேட்டூடின் ஓர் பாகம் (எல்பத வெவ கிராமத்தின எல்லை) அம்பகஹவெவயிலிருந்து செல்லும் அடிப்பபாதை (அம்பகஹ வெவ கிராமத்தின எல்லை)

மேற்கு அம்பகஹவெவயினதும் இச்சனகுளமயினதும் கறகொல வெவயினதும் கிராமங்களின எல்லைகள்

இலங்கையளவை கிராமப் படம் இல 1,463

காணித துணடு	காணியின பெயர்	விசாலம் ஏ று ப
1	பஹலகயிநாட்டமகெலே	12 0 29
2	— அருவி (வறறிய)	0 2 12
3	பஹலகயிநாட்டமகெலே	1 1 12
4	ஷே	6 1 31
5	பஹலகயிநாட்டமஹேன	0 2 6
6	— குளத்தின அணைக்கட்டு	0 3 0
7	குடாவெவ (குளம்) (கைவிடப்பட்ட)	6 0 13
8	பஹலகயிநாட்டமஹேன	16 2 17
9	பஹலகயிநாட்டமகெலே (அழிவுகளகொண்டது)	0 0 18
10	ஷே	15 1 35
11	— அருவி (வறறிய)	0 2 1
12	பஹலகயிநாட்டமஹேன	1 1 18
13	பஹலகயிநாட்டமகெலே	5 0 26
14	— அருவி (வறறிய)	0 2 6
15	பஹலகயிநாட்டமகெலே	5 2 17
16	பஹலகயிநாட்டமவெவ (குளம் பாவியாமல் விடப்பட்ட)	11 2 17
17	— குளத்தின அணைக்கட்டு	1 0 34
18	பஹலகயிநாட்டமஹேன (குளத்தின அணைக்கட்டுடன் சேமிப்பு)	3 0 13
19	— அருவி (வறறிய)	0 0 32
20	பஹலகயிநாட்டமஹேன	6 1 33
22	பஹலகயிநாட்டமகெலே	1 1 4
23	பஹலகயிநாட்டமவெவ (குளம்) (ஓர் பாகம்) (அணைக்கட்டும)	110 3 29
25	— அடிப்பபாதை	0 0 38
26	ஏதனடுகொட்டேயாய (குளத்தின அணைக்கட்டுடன் சேமிப்பு)	3 2 29
27	ஹோறவ எல் (அருவி)	0 0 13
34	ஹோறவ எல் (அருவி)	0 0 12
35	பலுகஹஅக்கறே (ஹோறவ எல்வுக்கான சேமிப்பு)	0 1 20
36	பலுகஹகுமப்புற	4 0 22
37	பலுகஹஅக்கறே	1 3 35
38	ஷே	1 3 22
39	ஷே	2 0 37
40	— அடிப்பபாதை	0 0 23
41	பஹலகயிநாட்டமஹேன	22 2 5
42	— அருவி	1 0 0
43	பஹலகயிநாட்டமஹேன	7 2 36
45	மில்லகஹஇடம் (அருவியுடன் சேமிப்பு)	3 0 23
48	வெலி எல் (எல்)	0 0 1
51	— அருவி	0 0 6
54	ஹோறவ எல் (எல்)	0 0 3
57	பஹலகயிநாட்டமஹேன	0 2 1
59	— கறபாறை	0 2 7
60	ஏதனடுகொட்டேயாய (அணைக்கட்டுடனும் ரேட்டூடும் சேமிப்பு)	0 3 1
61	ஹோறவஎல் (அருவி)	0 1 28
63	ஹோறவ எல் (எல்)	0 0 7
65	அம்பகஹஅக்கறே	0 2 16
67	ஹோறவ எல் (எல்)	0 0 16
69	— அடிப்பபாதை	0 0 6
70	ஏதனடுகொட்டேயாய	3 3 13
72	— கிராமச சங்க ரேட்டூடு	2 0 25

காணித துணடு	கரணியின பெயர்	விசாலம் ஏ று ப
73	பஹலகயிநாட்டமஹேன	1 2 11
74	லேலிடூடேஎல்	0 0 12
75	பஹலகயிநாட்டமஹேன	0 3 12
76	— குளத்தின அணைக்கட்டு	0 1 19
77	— குளம் (கைவிடப்பட்ட)	3 2 26
78	— அருவி	0 0 23
79	பஹலகயிநாட்டமகெலே	28 0 8
80	— அருவி	0 0 13
81	பஹல கயிநாட்டமவெவ (குளம்) (கைவிடப்பட்ட)	14 0 39
82	— குளத்தின அணைக்கட்டு	1 0 28
83	பஹலகயிநாட்டமஹேன (குளத்தின அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 0 36
84	பஹலகயிநாட்டமகெலே	0 2 15
86	பஹலகயிநாட்டமஹேன, அக்கறஇடம்	1 0 5
87	ஏதனடுகொட்டேஎல் (அருவி)	0 2 30
88	—கிராமசங்க ரேட்டூடு	3 0 13
89	பஹலகயிநாட்டமஹேன	46 3 12
90	— அடிப்பபாதை	0 0 20
91	—கிராமச சங்க ரேட்டூடு (அரைவாசி விசாலம்)	0 1 31
92	பஹலகயிநாட்டமகெலே	118 0 15
93	பஹலகயிநாட்டமஹேன	25 1 27

மொத்தம் 514 0 3

(அநூராதபுரம் நி உ 16—1957)

**காணியுரிமை நிர்ணயச சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 3,188 (அநூராதபுரம்)

இதனூடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் ஏதற்கேனும் அதன் எப்பங்குககேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1957 ம னூடு (எப்பிறில்) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற யையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து காணியுரிமை நிர்ணயச சட்டத்தின 5 (1) ம பிரிவினபடி அக்கரணியை முடிக்குரிய காணியென் வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற கொல்லிய சட்டத்தின 4 ம பிரிவினபடி இதனூல் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1957 ம னூடு (பெப்புவரி) மாசி மாதம் 7 ந தேதியிலன்று கொழுமபிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரில் கொடுக்கப்பட்டது

ஜே டபிளயு ஆர் கதிராமன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

\*\* மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்ககைக்கொண்ட காசித உறைகளின இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்ககை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிககைப் பறறிய இனனும் மேல்திகமான விபரம் கொழுமபு (செறறில்மென ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின அளவைப்படங்கள (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் ளெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிககைக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித துணடுககைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள்ளிருக்கும் வேறு காணித துணடு ககைப்பறறி மேறகூறிய அறிவித்தலின கீழ விசாரணை பண்ணபபடமாட்டா அவவித காணித துணடுககைக குறித்தது உரிமைசொல்லவும வேண்டியதிலை

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அநூராதபுர டிஸ்திரிக, ஹூறுலுபலாததை பகுதியைசசோந்த உட்டியனகுளம் கோறணியிலுள்ள குமபுகவெவ கிராமத்தில் இருக்கும் கீழககாணும் காணிததுணடுககை இக்காணிததுணடுகளெல்லாம் கீழககாணும் எல்லைகட்குளிருக்கின்றன —

வடக்கு குடாகெலேகமயினதும் உலகலேவெவயினதும் கிராமங்களின எல்லைகள் ,

கீழக்கு தறனகொல்லேவ கிராமத்தின எல்லை, தறனகொல்லேவ யிறகுச் செல்லும் கிராமச சங்க ரேட்டூடின் ஓர் பாகம் (தறனகொல்லேவ யினதும் தெமட்டவெவ கிராமங்களின எல்லைகள்), தெமட்டவெவ கிராமத்தின எல்லை ,

தெற்கு தென்மேற்கு கிராமத்தின் எல்லை, ஹொறாவளல் (தென்மேற்கு தென்மேற்கு கிராமத்தின் எல்லை), தென்மேற்கு கிராமத்தின் எல்லை

மேற்கு மயில்கலைவெவயிலிருந்து இலைகயிநாட்டம் வரைச்செல்லும் கிராமச் சங்க ரோட்டின் ஓர் பாகம் (மெக்சீசேவ கிராமத்தின் எல்லை), மெக்சீசேவ கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல 1,474

காணித துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	குமபுகவெவகெலே, மயில்கலைவெவ	27 1 25
2	—கிராமச் சங்க ரோட்டு	0 3 4
3	வானளல் (வாயக்கால்)	0 0 6
4	குமபுகவெவகெலே, கதுறுகலைஇடம், தம்பகலை	
	வேள	19 2 32
5	தம்பகலைஅக்கறே, எஹெட்டுகலைஇடம்	6 3 38
6	குமபுகவெவ (குளமும அணைக்கட்டும)	46 2 6
7	—அடிப்பாபாத	0 0 29
8	ஹொறாவளல் (வாயக்கால்)	0 0 2
9	கோனகலைபிடடிய	0 1 4
10	குமபுகவெவகெலே, கொஹொம்பகலைபிடடிய	1 1 6
11	வானளல் (வாயக்கால்)	0 0 29
12	குமபுகவெவவேள (வான எல்வுடன சேமிப்பு)	0 2 19
13	ஷே	0 1 33
21	தம்பகலைஇடம்	0 0 14
21½	—கிராமச் சங்க ரோட்டு	0 0 16
22	ஹொறாவளல் (வாயக்கால்)	0 0 4
23	—கிராமச் சங்க ரோட்டு (அரைவாசி விசாலம்)	0 0 37
24	தம்பகலைஇடம்	0 3 29
26	ஹொறாவளல் (வாயக்கால்)	0 0 1
28	ஷே (ஷே)	0 0 31
29	கோனகலைபிடடிய, தம்பகலைஅக்கறே (குளத்தின் அணைக்கட்டுக்கான சேமிப்பு)	2 0 8
30	ஹொறாவளல் (வாயக்கால்)	0 0 21
31	ஷே (ஷே)	0 0 6
32	ஷே (ஷே)	0 0 4
36	மயில்கலைவேள, தம்பகலைவேள	5 0 28
37	—கிராமச் சங்க ரோட்டு (அரைவாசி விசாலம்)	0 0 10
38	—ஷே	0 0 5
	மொத்தம்	113 2 7

(அனுராதபுரம் நி உ 17—1957)

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,189 (அனுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1957 ம (நூ) (எப்பிநில) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென் வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1957 ம (நூ) (பெருவரி) மாசி மாதம் 7 ந தேதியிலென்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதி கந்தோரில் கொடுக்கப்பட்டது

**ஜே டிஎயு ஆ கதிராமன்,**

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடகன் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு சாணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமமெசொல்லவும் வேண்டியதில்லை

**அட்டவணை**

வட்டத்திய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹொறாவளல் தலைநகரத்தின் உட்பகுதியான கோணியிலுள்ள மயில்கலைவெவ கிராமத்தின் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகள் எல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு குடாஹிம்புட்டுகொலேவயினதும் மெக்சீசேவயினதும் கிராமங்களின் எல்லைகள், அணைக்கட்டு, மெக்சீசேவ கிராமத்தின் எல்லை, இலை கயிநாட்டம்விறகுச் செல்லும் கிராமச் சங்கரோட்டின் ஓர் பாகம் (மெக்சீசேவ கிராமத்தின் எல்லை),

கீழ்க்கு பொறவெவயிலிருந்து இலை கயிநாட்டம்வரை செல்லும் கிராமச் சங்க ரோட்டின் ஓர் பாகம் (தென்மேற்கு கிராமத்தின் எல்லை),

தெற்கு பொறவெவயினதும் தமமனகொடயினதும் கிராமங்களின் எல்லைகள்

மேற்கு குறப்பியாவ கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல 1,477

காணித துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	கதுறுகலைவேள, கோனகலைவேள தம்பகலை வேள, தம்பகலைகெலே, நுககலைதமன்	65 1 6
2	—அடிப்பாபாத	0 0 18
4	ஹொறாவளல் (அருவி)	0 0 26
5	தம்பகலைஇடம் (வணடிப் பாதைக்கான சேமிப்பு)	0 0 11
6	புறாவெவ	0 1 0
8	தம்பகலைகெலே	0 1 36
10	நுககலைஇடம்	1 2 17
11	—வணடிப் பாதை	0 0 19
13	திவுலகலைஇடம் (வணடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 3
15	அலுத்தவத்த	0 0 19
16	—வணடிப் பாதை	0 0 13
17	அலுத்தவத்த	0 0 13
18	ஷே	0 0 12
19	வெவபிடடிய	0 2 34
20	அலுத்தவத்த	0 1 21
21	—போக்குமவழி	0 1 1
22	வெவபிடடிய (வணடிப் பாதைக்கான பழைய சேமிப்பு)	0 0 5
23	திவுலகலைஇடம்	1 3 34
24	ஷே (வணடிப்பாதைக்கான பழைய சேமிப்பு)	0 0 13
25	திவுலகலைஇடம்	0 1 28
26	—கிராமச் சங்க ரோட்டு (அரைவாசி விசாலம்)	0 0 33
27	குறட்டியாவ அக்கறே, வகலைவேள, நளவருகலை இடம்	1 2 18
28	—கிராமச் சங்க ரோட்டு (அரைவாசி விசாலம்)	0 1 37
29	தம்பகலைவேள, மயில்கலைவேள, குறட்டியாவ லந	2 0 16
30	மயில்கலைவாய	4 0 10
31	குறட்டியாவ அக்கறே	2 3 2
32	குறட்டியாவ அக்கறே (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 39
33	ஹொறாவளல் (வாயக்கால்)	0 0 8
34	கொஹொம்பகலைவேள (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 9
35	கொஹொம்பகலைவேள, நுககலைவேள	3 0 18
36	கதுறுகலைவேள	0 2 37
37	பளசலவத்த	1 2 36
38	தம்பகலைவேள	5 0 21
39	—கிராமச் சங்க ரோட்டு	0 1 38
40	மயில்கலைவெவ (குளமும அணைக்கட்டும)	52 3 1
40½	—வணடிப்பாபாத	1 1 7
41	நுககலைதமன் (சலக்கலை)	2 1 15
42	நுககலைவாய, தம்பகலைவேள, நுககலைவேள	60 0 26
43	இலைவெவ (குளம் (பாவியாமல் விடப்பட்ட) அணைக்கட்டும)	26 1 19
44	—அருவி	0 0 25
45	பலுகலைவேள, தம்பகலைவேள	62 3 30
46	குறட்டியாவவெவ (குளமும அணைக்கட்டும)	21 0 26
47	—அருவி	0 0 28
48	தம்பகலைவேள	1 2 29
49	—அருவி	0 0 23
50	தம்பகலைவேள, வகலைவேள	6 2 11
	மொத்தம்	331 0 11

(அனுராதபுரம் நி உ 18—1957)

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,190 (அனுராதபுரம்)

இதேனூடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1957 ம் ஞூல் (எப்பிநில) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1957 ம் ஞூல் (பெபருவரி) மாசி மாதம் 7 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரில் கொடுக்கப்பட்டது

**ஜே டபிளயு ஆர் கதிராமன்**

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாரிடமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமைசொல்லவும் வேண்டியதில்லை

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுப்பலாததை யைச்சோந்த உடடியனகுளம் கோறூயிலுள்ள பொறவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துணடுகள் இக்காணித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு மயில்கல்வெவயின்தும் தெமட்டவெவயின்தும் சியம்பலேவ அல்லது மஹ்சியம்பலேவெவயின்தும் கிராமங்களின் எல்லைகள் ,

கிழக்கு சியம்பலேவ அல்லது மஹ்சியம்பலேவெவயின்தும் குடாசியம்பலாவெவ ,

தெற்கு குடாசியம்பலாவெவ கிராமத்தின் எல்லை ,

மேற்கு தமமனனுகொடயின்தும் மயில்கல்வெவயின்தும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கையளவை கிராமப் படம் இல 1,485

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	—அருவி	0 0 11
2	—ஷே	0 0 15
3	பலுகஹுகெலே, கதுறுகஹுகேறென, கோனகஹுகெலே கொடகிறிலலகஹுகேறென	51 3 21
4	—அருவி	0 0 11
5	—கிராமச் சங்க ரேட்டூ	0 1 1
6	கதுறுகஹுகேறென, கொடகிறிலலகஹுகேறென	5 3 26
11	தம்பகஹுகேறென (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 17
12	தம்பகஹுகேறென, கொடகிறிலலகஹுகேறென, கோனகஹுகேறென (அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 2 38
13	—அடிப்பாதை	0 0 19
14	—வண்டிப்பாதை	0 0 10
15	கதுறுகஹுகேறென	0 2 4
16	பொறவெவ (குளமும் அணைக்கட்டும்)	26 2 36
17	கதுறுகஹுகேறென, கோனகஹுகேறென, கெட்டகெலகஹுகேறென, கோனகஹுகெலே, பலுகஹுகெலே	21 2 8
18	—அருவி	0 1 39
19	—ஷே	0 0 1
மொத்தம்		109 2 17

(அனுராதபுரம் நி உ. 19 —1957)

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,191 (அனுராதபுரம்)

இதேனூடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1957 ம் ஞூல் (எப்பிநில) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1957 ம் ஞூல் (பெபருவரி) மாசி மாதம் 7 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரில் கொடுக்கப்பட்டது

**ஜே டபிளயு ஆர் கதிராமன்,**

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாரிடமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமைசொல்லவும் வேண்டியதில்லை

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுப்பலாததை யைச்சோந்த உடடியனகுளம் கோறூயிலுள்ள கொலொனகலவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துணடுகள் இக்காணித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு தமமனனுகொட கிராமத்தின் எல்லை

கிழக்கு குடாசியம்பலாவெவயின்தும் வெமபுவெவயின்தும் கிராமங்களின் எல்லைகள் ,

தெற்கு வெமபுவெவ கிராமத்தின் எல்லை, சிவலகுளமயிலிருந்து வெமபுவெவரைச் செல்லும் கிராமச் சங்க ரேட்டூடன் ஓர் பாகம் (தாமற்குளமயின்தும் சிவலகுளமயின்தும் கிராமங்களின் எல்லைகள்) ,

மேற்கு சிவலகுளம் கிராமத்தின் எல்லை, உல்கல்லை கோறூயினின் எல்லை

இலங்கையளவை கிராமப் படம் இல 1,487

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	கொலொனகலவெவகேறென, கதுறுகஹுகேறென, போகஹுகேறென	38 1 14
2	—வண்டிப்பாதை	0 0 25
3	—ஷே	1 0 6
4	தம்பகஹுகேறென	166 3 12
5	—அருவி	0 0 35
6	—எல்	0 1 6
7	கல்குளமவெவ (குளமும் அணைக்கட்டும்)	3 3 4
8	—அருவி	0 0 8
9	—ஷே	0 0 36
10	ஹிக்கஹுகேறென	102 3 22
11	—அருவி	0 0 35
12	—கிராமச் சங்க ரேட்டூ (அரைவாசி விசாலம்)	2 1 28
13	—வண்டிப்பாதை	0 1 16
14	—ஷே	0 1 14
15	சியம்பலாகலையாய	54 0 38
16	கொலொனகலவெவ (குளமும் அணைக்கட்டும்)	49 2 26
17	போகஹுகேறென	0 2 20
18	போகஹுகேறென (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 7
19	கோனகஹுகேறென, கொலொனகலவெவகேறென, தம்பகஹுகேறென	0 3 35
20	கோனகஹுகேறென	2 1 0
21	வெவகேறென, கதுறுகஹுகேறென	1 3 16

காணித் துணடு	காணியின பெயா	விசாலம் எ று ப	காணித் துணடு	காணியின பெயா	விசாலம் எ று ப
21½	வெவேறேன	0 1 31	7	கோனகஹறேன (குளத்தின அணைக்கட்டுள சேமிப்பு)	0 1 5
22	வெவேறேன, வதுஇடம்	1 0 4	8	குடாவெம்புவெவ (குளம் பாவியாமல் விடப்படட) (அணைக்கட்டும)	10 0 20
23	—எல்	0 0 10	9	வனையிஎல் (எல்)	0 1 37
24	போகஹறேன (அணைக்கட்டுள சேமிப்பு)	0 1 5	10	—அடிப்பாதை	0 0 13
25	கதுறுகஹறேன (அணைக்கட்டுள சேமிப்பு)	0 1 18	11	பலுகஹகெலே ராஜசனதக்கெலே	34 0 24
30	—வண்டிப்பாதை	0 1 7	12	இலுகஎல் (எல்)	0 0 34
	மொத்தம்	429 0 38	13	ஷே (எல்)	0 0 37

(அனூராதபுரம் நி உ 20 —1957)

**காணியுரிமை நிர்ணய சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,192 (அனூராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேநதைக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1957 ம னூடு (எப்பிறல்) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1957 ம னூடு (பெருவரி) மாசி மாதம் 7 ந தேதியிலன்று கொழுமபி ளுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக கந்தோரில் கொடுக்கப்பட்டது

**ஜே டபிளயு ஆர கதிராமன்,**  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபு (செற்றில்மென் ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் ளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்ததுள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய நிலை

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அனூராதபுர டிஸ்திரிக், ஹூறுலுபலாததை யைச்சேர்ந்த உட்டியனகுளம் கோறையிலுள்ள வெம்புவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துணடுகள் இக்காணித்துணடுகளெல் லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு கொல்லானகல்வெவயின்தும் குடாசியம்பலாவெவயின்தும் சியம்பலேவ அல்லது மஹசியம்பலேவயின்தும் கிராமங்களின் எல்லை கள் ,

கிழக்கு ரம்பகுளம் கிராமத்தின் எல்லை

தெற்கு அலுவலவெவயின்தும் மூறியகடவலயின்தும் கிராமங்களின் எல்லைகள் ,

மேற்கு தாமற்குளம் கிராமத்தின் எல்லை, அலுவலவெவ எலயின் ளா பாகம் (தாமற்குளம் கிராமத்தின் எல்லை), தாமற்குளம் கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல் 1,488

காணித் துணடு	காணியின பெயா	விசாலம் எ று ப
1	போகஹயாய, வெம்புவெவகெலே, கோனகஹறேன, கல்குலமகெலே, கஹட்டகஹகெலே, பலுகலகெலே, ராஜசனதக்கெலே, வனையினகெலே	66 2 14
2	—அடிப்பாதை	0 0 8
3	மஹகுல்குலமஎல் (எல்)	0 0 20
6	குடாவெம்புவெவஎல் (எல்)	0 0 9

14	இலுகவெவகெலே, உக்கலகெலே	8 2 22
15	இலுகவெவகெலே, லந்துகெலே	2 0 29
16	இலுகஎல் (எல்)	0 1 20
17	வனையிவலகெலே, ராஜசனதக்கெலே	66 2 18
18	—அடிப்பாதை	0 0 8
19	வனையிவலகெலே, ராஜசனதக்கெலே, பொறத்த முணுகஹயாய	9 2 19
19½	—அணைக்கட்டு	0 0 21
20	முகஹகெலே, கோனகஹறேன	6 3 6
21	பலுகலகெலே, கோனகஹறேன	1 3 0
22	பலுகலகெலே கோனகஹறேன, தம்பகஹஇடம்	3 2 30
23	குடாவெம்புவெவ எல் (எல்)	0 0 23
26	மயிலகஹஇடம், பனக்கஹறேன	1 2 14
27	ஷே ஷே	2 1 4
28	மயிலகஹஇடம்	2 0 25
30	குடாவெம்புவெவஎல் (எல்)	0 0 10
31	தம்பகஹஇடம், பனக்கஹகெலே	2 0 14
32	கோனகஹறேன (அடிப்பாதைக்கான பழைய சேமிப்பு)	0 0 32
33	தம்பகஹஇடம், கஹட்டகஹஇடம், பனக்கஹகெலே	4 3 21
36	கஹட்டகஹகுமபுற, அலுவலஇடம்	1 1 19
37	கோனகஹறேன	0 3 22
39	—அடிப்பாதை	0 1 0
40	கோனகஹறேன	1 0 2
41	ஷே, தம்பகஹஇடம்	1 0 5
42	ஷே, தம்பகஹவத்த	1 0 0
43	ஷே, கோனகஹவத்த	0 2 18
45	ஹொறவஎல் (எல்)	0 0 8
46	வேகந்த அயின (அணைக்கட்டுள சேமிப்பு)	0 1 12
47	—அடிப்பாதை	0 0 2
48	வெம்புவெவ (குளமும் அணைக்கட்டும)	54 0 24
49	—அருவி	0 0 7
50	வெம்புவெவகெலே வெவஇலமத்தகெலே	5 2 8
51	—வண்டிப்பாதை	0 1 15
52	—அருவி	0 0 38
53	பலுகஹகெலே, கல்கெலேயாய, கல்தியனயாய கெலே, ராஜசனதக்கெலே, வெம்புவெவகெலே	71 0 3
54	—அடிப்பாதை	0 0 17
55	வேகந்தஅயின (அணைக்கட்டுள சேமிப்பு)	1 0 36
57	கோனகஹகெலே, ஹலம்பகஹகெலே, வெம்புவெவகெலே, மயிலகஹகெலே	17 1 0
58	வானஎல் (எல்)	0 0 17
59	அலுவலவெவஎல் (எல்)	0 0 17
60	அலுவலவெவஎல் (எல்) (அரைவாசி விசாலம்)	0 0 11,
61	ஷே (ஷே)	0 1 4
62	—அடிப்பாதை	0 0 1

மொத்தம் 382 2 23

(அனூராதபுரம் நி உ 21—1957)

**காணியுரிமை நிர்ணய சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,193 (அனூராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேநதைக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1957 ம னூடு (எப்பிறல்) சித்திரை மாதம் 26 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1957 ம னூடு (பெருவரி) மாசி மாதம் 7 ந தேதியிலன்று கொழுமபி ளுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக கந்தோரில் கொடுக்கப்பட்டது

**ஜே டபிளயு ஆர கதிராமன்,**  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா



\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிதகுகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் முலையில் 'நிர்ணய அறிவித்தல உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொடுப்பு (செற்றிலமென் ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய நிலை

அட்டவணை

வட மத்திய மாகாணம், அதுராத்தபுர டிஸ்திரிக், ஹூறுலுபலாததை யைச்சேர்ந்த உடடியன்குளம் கோரையிலுள்ள புலவெல்லாகம் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துணடுகள் இக்காணித்துணடுகளைல்லாமல் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு சிலல்குளம் கிராமத்தின் எல்லை, ஹீனஎலயின் ஓர் பாகம் (சியல்குளம் கிராமத்தின் எல்லை) ஹீனஎலயின் ஓர் பாகம் (தாமற்குளம் கிராமத்தின் எல்லை), தாமற்குளம் கிராமத்தின் எல்லை,

கிழக்கு தாமற்குளம்யின்தும் முறியகடவலயின்தும் கிராமங்களின் எல்லைகள்,

தெற்கு கல்குளம்யிலிருந்து யகலவரை செல்லும் ரேட்டின் ஓர் பாகம் (தம்பகொல்லேவயின்தும் இஹலகலவரேவாகம்யின்தும் கிராமங்களின் எல்லைகள்)

மேற்கு சிலல்குளம் கிராமத்தின் எல்லை

இலங்கை யளவை கிராமப்படம் இல 1,493

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
2	தம்பகஹுஅக்கரே, தம்பகஹுஇடம்	2 0 24
3	உடங்காவகெலே (அருவியுடன் சேமிப்பு)	0 1 19
4	ஹீனஎலயிமம் ( ஷே )	0 0 29

மொத்தம் 281 3 14

(அனுராதபுரம் நி உ 22—1957)

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
6	தம்பகஹுக்கெலே	0 3 19
7	திவுலகஹுஅக்கரே, திவுலகஹுஇடம்	1 1 20
9	ஹீனஎலயிமம் (அருவியுடன் சேமிப்பு)	0 1 28
10	ஹீனஎல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 27
12	—வாயக்கால்	0 0 7
13	திவுலகஹுஇடம்	0 0 15
16	—வாயக்கால்	0 0 12
19	தாமற்குளம்எல (அருவி)	0 0 24
20	புலவெல்லாகம்கெலே (வண்டிபு பாதையுடன் சேமிப்பு)	0 1 33
21	மீகஹுஹேன	2 0 23
22	மீகஹுகுடப்புற	1 1 37
23	மீகஹுவத்த	1 1 12
24	ஷே	0 1 24
25	மீகஹுகெலே (அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 1 17
26	—வாயக்கால்	0 0 1
28	—ஷே	0 0 1
29	மீகஹுஇடம்	0 0 22
30	புலவெல்லாகம்இடம்	0 1 20
31	ஷே	0 2 11
32	புலவெல்லாகம்குடப்புற கோனகஹாயேஇடம்	0 2 26
34	தம்பகஹுஇடம்	3 0 17
35	புலவெல்லாகம்கெலே (கற்பாறை)	9 2 28
36	ஷே	21 1 27
37	—ரேட்டு (அரைவாசி விசாலம்)	1 2 0
38	புலவெல்லாகம்கெலே, பஹுகஹுகெலே	77 3 34
39	புலவெல்லாகம்வெவ (குளமும் அணைக்கட்டும்)	31 3 20
39½	—வண்டிப்பாதை	0 0 8
40	—வண்டிப்பாதை	0 3 32
40½	—ஷே	0 1 0
41	புலவெல்லாகம்கெலே	119 2 37

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலஸ் பெசிவெல டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1957 ம ௨௫ மார்ச் மீ 26 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4913 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 553 (VH)

காணியின் விபரம்

(1) கண்டி மாவட்டம், ஆரிஸ்பத்தவ டிவிஷன், விலான கிராமத்திலுள்ள விலான தோட்டத்தின் வெலசெனட டிவிஷனில் ஏறக்குறைய 5 ஏக்கர் விசாலமுள்ள காணி பாகம் இதன் எல்லைகள்

வடக்கு எல் கிழக்கு அதே காணியின் மீதி பாகமும் குடப்புற, எல்லும் தெற்கு ரனலுடிகெதரவத்த என்னும் காணி, மேற்கு மதிலல் ஓயவும் சாலிலெபே உரிமை கூறும் ரப்பா காணியும்

(2) கண்டி மாவட்டம், ஆரிஸ்பத்தவ டிவிஷன் விலான கிராமத்திலுள்ள விலான தோட்டத்தின் வெலசெனட டிவிஷனில் ஏறக்குறைய 13 ஏக்கர் விசாலமுள்ள காணி பாகம்—இதன் எல்லைகள் —

வடக்கு ஓடை, கிழக்கு தோட்டத்தின் ரோட, தெற்கு கிராமச்சங்கத்தின் பாதை, மேற்கு கிராம காணிகள்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலஸ் போவிலவ டி விலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ டி சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1957 ம ௨௫ பெரவரி மீ 20 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LB 2296 காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 E 276

காணியின் விபரம்

மாதத்தைப் பிரிவு கங்கப்பொட பத்துவில், பானதுகம் என்ற கிராமத்தில் உள்ள துமமலேஹேன் என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 1 ஏக்கர் ரூ 2 ப 0 விசாலமான ஒரு நிலத்துணடு (தற்போது பாடசாலை கூடுவதற்காக 70 ம இலக்க இறுதிகிராமப்படத்தின் 1 ம இலக்க கூட்டு உதவிப்படத்தில் 39 ம துண்டாக அமர்ந்துள்ள நிலத்துணடை தவிர்த்து) எல்லைகள் பின்வருமாறு —

வடக்கில் கொலபெலவத்த என்ற காணி, கிழக்கில் தெருவும் 70 இலக்க இறுதிகிராமப் படத்தின் 1 ம இலக்க கூட்டு உதவிப்படத்தில் 39 ம துண்டாக அளந்துள்ள காணியும், தெற்கில் 70 ம இலக்க இறுதிகிராமப்படத்தின் 1 ம இலக்க கூட்டு உதவிப்படத்தில் 39 ம துண்டு மேற்கில் நிலவளா ஆறு

LD 4917

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்கை (திருத்த) சட்டத்தின் படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 7 ம பிரிவினாபடியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்கை (திருத்த) சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், கண்டி, பாதத எவாளட்ட டிவிஷன் கந்தாள் கோராண் வடக்கு தென்னகும்புர கிராமத்திலுள்ள படடியகெல் தோட்டத்தில் ஏறக்குறைய ஏ 22, று 3, ப 14 விசால்முள்ள காணி பாகம் இதன் விபரங்கள் ஆரம்பப்பட இலக்கம் 2,409 ல துண்டு என விபரிக்கப்பட்டுள்ளது உரிமை கூறுபவா வணக்கத்திற்குரிய ஜி பொடின, ஓ எம் ஐ குரு 48 சிலவ சிமித வீதி, கொழும்பு 12

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1957 ம ன்ர ஜூன் மாதம் 6 ந தேதி மு ப 10 30 மணிக் கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக னுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற கான நஷ்ட ஈடுபற்றிய அவாகளின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம ன்ர மே மாதம் 30 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மறறும் எதும சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத தொகை நியாயமானதென நிரூபிக்கக் கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமாபிக்க வேண்டும்

வீ பி ஏ பெரோரா,  
கண்டி டிஸ்திரிக் உதவி  
அரசாட்சி எண்ணு

கண்டிக் கச்சேரி,  
1957 ம ன்ர ஏப்ரல் ம் 22 ந உ

### விளம்பரம்

1957 ம ஆண்டு வைகாசி (மே) மாதம் 1 ந திகதியும் 2 ந திகதியும் அரசாங்க விடுமுறையாகவிருப்பதால், 1957 ம ஆண்டு வைகாசி (மே) மாதம் 3 ந திகதி வெளியிடப்படவிருக்கும் இலங்கை அரசாங்க வாதத மாண்பு பத்திரிகையிற பிரசுரிக்கப்படவேண்டிய சகல விளம்பரங்களும் விஞ்ஞாபனங்களும் 1957 ம ஆண்டு சித்திரை (ஏப்ரல்) மாதம் 27 ந திகதி சனிக்கிழமையன்று பி ப 12 30 மணிக் குப் பிந்தாமல் அரசாங்க அச்சகத்திற்கு வந்துசேரவேண்டுமென்ப பொது சனங்கட்கு இததால் தெரிவிக்கப்படுகின்றது

அரசாங்க அச்சகம்,  
கொழும்பு,  
1957 ம ஆண்டு சித்திரை (ஏப்ரல்)ம் 11 ந உ

போனூட த சிலவா,  
அரசாங்க அச்சகத் தலைவா

(Published by Authority)

# PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices —</b>		<b>Land Sales by the Settlement Officers —</b>	
Preliminary Notices	549	Western Province	—
Final Orders	—	Central Province	—
<b>Land Sales by the Government Agents —</b>		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North Western Province	—
Northern Province	—	North Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North Western Province	—	Province of Sabaragamuwa	—
North Central Province	—	<b>Land Acquisition Notices</b>	555
Province of Uva	—	<b>Notices under the Land Development Ordinance</b>	556
Province of Sabaragamuwa	—	<b>Land Redemption Notices</b>	—
		<b>Miscellaneous Land Notices</b>	—
		<b>Lands under Peasant Proprietor Scheme</b>	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries for Fee or Reward, &c

## Preliminary Notices

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No 3,184 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note — (a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

#### SCHEDULE

The following lots situated in the village of Kumbukwewa in the Mahapotana Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North	The village limit of Bambarahela,
East	The village limit of Diwulwewa,
South	The village limits of Mukiriyawa and Katuwarawewa
West	The boundary limit of Uddiyankulama Korale

Block Survey Village Plan No 1,436

Lot No	Name of Land	Extent			Name of Land	Extent	Remarks
		A	R	P			
1	Kiriwellaheennemukalana	588	1	8	22	—Channel	0 0 1
2	Meeruppe Ela (stream)	0	0	15	23	Varahena (reservation along bund)	1 3 22
3	—Stream	1	0	23	25	Halambagahaidama	3 2 16
4	—Stream	0	0	21	26	—Foot path and reservation	0 0 29
5	Kiriwellaheennemukalana	3	1	23	28	Kumbukwewa Ela (stream)	0 0 18
6	—Stream	0	0	17	30	Accareidama (reservation along stream)	1 3 17
7	—Stream	0	1	57	31	—Stream	0 1 15
8	Andarahena	5	3	34	32	Dambagahaidama	2 0 22
9	—Stream	2	3	22	33	Mylagahalanda	2 0 34
10	—Stream	0	1	11	34	Varahena	2 0 28
11	—Stream	0	2	23	35	Mylagahaidama	2 0 20
12	Kiriwellaheennemukalana	68	0	38	36	Accareidama	2 1 21
13	Varahena	26	2	29	37	Accareidama (reservation along ela)	0 3 20
14	—Stream	0	0	28	38	Kumbukwewa Ela (stream)	0 0 21
15	—Rock	2	2	2	41	—Channel	0 0 9
16	Varahena (reservation along channel)	0	1	34	42	Kumbukwewa (tank and bund)	28 0 27
17	—Foot path	0	0	2	43	Varahena	15 3 11
18	—Channel	0	0	8	44	—Bund	0 2 13
19	—Channel	0	0	5	45	—Foot path	0 0 1
					46	—Stream	1 2 31
					47	—Stream	0 1 1
					48	—Stream	0 1 34
					49	—Stream	0 1 2
					50	—Stream	0 2 37
					51	—Stream	1 1 4
					52	—Stream	0 0 31
					53	Heenbodayahena	23 2 11
					54	—Stream	0 2 15
					55	—Stream	0 0 6
					56	—Stream	0 2 1
					57	—Stream	0 0 2
					58	—Stream	0 1 33
					59	—Stream	0 0 17
					60	—Stream	0 0 10
					61	—Stream	0 0 36
					62	—Stream	0 0 12
					63	—Foot path	0 0 13
					64	—Foot path	0 0 3
					65	—Foot path	0 0 1
					66	Varahena	1 0 10
					67	—Foot path	0 0 5
					68	—Stream	2 1 13
					69	—Foot path	0 0 2
					70	Kiriwellaheennemukalana	0 1 8
					71	Kiriwellaheennemukalana	121 1 35
					72	Kiriwellaheennemukalana (reservation along Ela)	0 2 37
					73	Wan Ela (stream)	0 0 31
					74	—Channel	0 0 1
					75	—Channel	0 0 8
					76	—Channel	0 0 17
					78	—Channel	0 0 8
					80	—Reservation along channel	0 1 25
					81	Ehetugahaidama	2 1 6
					82	Palugahaidama	2 0 35
					83	Dambagahaidama	0 3 21
					84	Dambagahaidama	0 2 22
					85	Dambagahaidama	0 2 26
					86	Dambagahaidama	0 2 20
					87	Dambagahaidama	0 3 27
					88	Dambagahaidama (reservation along stream)	2 0 36
					89	—Stream	0 2 8
					90	Dambagahaidama (reservation along stream)	2 2 7
					91	Dambagahaidama	1 1 22
					92	Dambagahaidama	1 2 19

Lot No	Name of Land	Extent			Lot No	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
93	Dambagahadama	1	2	23	33	Oyamekele	64	1	16
94	Dambagahadama	1	2	14	34	Oyamekele	14	1	39
95	Dambagahadama	1	1	32	35	—Rock	44	1	37
96	Weeragahadama	1	1	37	36	—Stream	0	2	33
97	—Bund	0	0	5	37	Galakandakele	6	3	3
					38	—Stream	1	2	6
					39	—Bund	1	3	10
	Total	946	1	35	40	Rambapotana (tank and bund)	102	2	2
	(Anuradhapura S O No 13—1957)				41	—Foot path	0	0	39
					42	Horrow Ela (ela)	0	0	18
					44	Horrow Ela (ela)	0	0	21
					45	Horrow Ela (ela)	0	0	17
					46	Ittekadakele, Palugaha Idama	0	3	13
					48	—Rock	3	3	8
					51	—Channel	0	0	1
					54	—Stream	2	1	15
					55	—Foot path	0	0	20
					56	Dambagahakele	47	0	5
					57	—Stream	0	1	18
					58	Dambagahakele	13	0	16
					59	—Stream	0	1	23
					60	Weeragahakele	17	3	38
					61	—Stream	0	1	20
					62	—Bund	1	0	13
					63	—Stream	0	1	18
					64	Ittekadakele, Dambagahakele, Damba gahalanda, Timbiringahalanda	117	2	5
					65	—Rock	7	2	14
					66	—Foot path	0	0	18
					67	Weeragahakele, Olindagalakele	27	1	12
					68	—Bund	0	0	39
					69	—Channel	0	1	16
					70	—Stream	0	0	33
					71	Olindagalakele, Serugollehena	85	3	21
					72	—Rock	0	3	2
					73	—Bund	0	2	22
					74	—Stream	0	2	4
					75	—Stream	0	0	12
					76	—Rock	8	1	18
					77	Galgodeyaya	71	1	17
					78	—Bund	0	2	2
					79	—Bund	0	1	38
					80	—Stream	2	2	24
						Total	1,117	1	5

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No 3,185 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

\*\* The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

### SCHEDULE

The following lots situated in the village of Rambapotana in the Mahapotana Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Tikkanpotana,  
East Part of Adappan Oya (the village limit of Dambagolla),  
South The village limit of Olugollewa, stream, the village limit of Olugollewa,  
West Part of Yan Oya (the village limits of Punchi Hammil lewa and Maha Kirimetyawa)

Block Survey Village Plan No 1,441

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Yan Oya (stream—half area)	6	1	31
2	Elapothapahalakele	35	3	9
3	—Rock	2	0	1
4	—Stream	0	3	2
5	—Stream	0	0	34
6	Alutelapothakele	11	1	36
7	—Foot path	0	0	7
8	Elapothapahalakele	18	1	5
9	Siyambalagahawatta	2	3	8
10	Kumbukgahawatta	1	3	33
11	Meegahalapotha	0	0	7
12	Wewapahalakele (reservation along tank bund)	0	2	24
14	Kongahahena (reservation along foot path)	0	0	21
15	—Foot path	0	0	10
16	Kongahahena	6	1	29
17	Wan Ela—(Ela)	0	0	39
18	Olindagalakele, Battiyaya	320	0	1
19	—Rock	0	3	36
20	—Rock	0	3	12
21	—Rock	0	1	0
22	—Rock	0	2	35
23	—Stream	0	2	0
24	—Stream	1	0	16
25	—Stream	0	0	29
26	—Foot path	0	0	29
27	Adappanoyakele	33	0	11
28	—Stream	0	0	16
29	Addappan Oya (stream—half area)	4	0	3
30	—Stream	0	1	19
31	Adappanoyakele	16	2	36
32	—Stream	1	1	0

(Anuradhapura S O No 14—1957)

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No 3,186 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

### SCHEDULE

The following lots situated in the village of Elapatwewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Pahala Kayinattama,  
East The village limit of Tenkuttiyawa,  
South Part of cart track from Kuda Hambutugollewa to Usgallewa road (the village limit of Kuda Hambutugollewa), the village limit of Kuda Hambutugollewa,

West The village limit of Kuda Himbutugollewa, part of V C road from Tirappana to Kahatagasdigiliya (the village limit of Pahala Kayinattama)

Block survey village plan No 1,454

Lot No	Name of land	Extent		
		A	R	P
1	Ihalawembuwa Wewa (tank abandoned)	10	2	33
2	—Bund (abandoned)	0	1	23
3	Kadawale Ela (stream)	0	0	39
4	—Bund (abandoned)	0	1	37
5	Wembuwegoda henyaya	11	0	9
6	Landukele, Elapathwewa Kele	1	1	5
7	—Rock	8	0	34
8	Elapathwewa kele	23	3	7
9	—Stream (dry)	0	1	20
10	Elapathwewakele, Elapathwewamukalana	55	2	39
11	—Stream (dry)	0	3	1
12	—Stream (dry)	0	1	26
13	Galakandayaya hena	3	1	30
14	—Stream (dry)	0	2	28
15	—Stream (dry)	0	0	36
16	Galkandayayahena, Godaweehena	15	3	24
17	—Stream (dry)	0	1	20
18	—Stream (dry)	0	2	34
19	—Stream (dry)	0	0	32
20	Galgoda hena	15	2	36
21	—Cart track (half area)	0	2	8
22	—Rock	1	3	11
23	Elapathwewa (tank and bund)	23	0	36
25	Elapathwewa kele	0	2	8
26	—Cart track	1	2	6
27	Talahena, Wembuwegodahenyaya, Hikgaha henyaya, Elapatkele, Kattakaduhena, Kadurugahakele	47	1	2
28	—Stream (dry)	0	1	17
29	Wembuwewewa (tank abandoned)	9	2	22
30	—Stream (dry)	0	1	2
31	—Stream (dry)	0	1	30
32	—V C road (half area)	0	1	32
33	Elapatwewahena, Wembuwegodahenyaya	14	1	14
34	—Bund	0	3	22
35	Wembuwegodahenyaya	4	1	11
39	Kadawale Ela (stream)	0	0	4
40	Hikgahahenyaya, Wembuwekele	1	0	36
41	—Stream (dry)	0	0	37
43	Hikgahahenyaya	1	3	0
44	Hikgahahenyaya (reservation along stream)	0	0	27
45	Wembuwe akkare	2	1	7
46	Wembuwe akkare (reservation along ela)	0	0	9
47	—Ela	0	0	18
48	Kohombagahaidama (reservation along ela)	0	0	11
49	Kohombagahaidama	1	1	0
55	Kadurugahaidama	3	0	4
56	Wan Ela (stream)	0	0	5
58	Wan Ela (stream)	0	0	38
59	Dambagahakumbura (reservation along Wan Ela)	0	0	2
60	Dambagahakumbura (reservation along Wan Ela)	0	0	11
61	Dambagaha Idama (reservation along ela)	0	0	5
62	Dambagaha Idama	1	0	15
63	Dambagahakumbura	1	3	22
64	Dambagaha Kumbura (reservation along Wan Ela)	0	0	7
65	Dambagaha Kumbura (reservation along Wan Ela)	0	0	6
66	Dambagaha Kumbura (reservation along cart track)	0	0	20
67	Dambagahaidama (reservation along Wan Ela)	0	0	15
68	Dambagahaidama	2	0	15
69	Elapatwewakele (reservation along bund)	0	3	13
70	Horrow Ela (stream)	0	0	6
71	Meegahawatta	0	1	23
72	Kongaha Idama	2	0	0
73	—Cart track (cart track and reservation)	0	2	2
74	Kongahaidama (reservation along Wan Ela)	0	0	10
75	Kosgahawatta (reservation along Wan Ela)	0	0	8
76	Kosgahawatta	0	2	13
77	Badu Idama	0	1	34
78	—(Reservation along bund)	0	1	22
79	—(Chena)	0	2	29
80	Wan Ela (stream)	0	0	38
81	—(Waste land)	0	1	7
82	Galgodawatta (reservation along Wan Ela)	0	0	12
83	Galgodawatta	1	1	21
84	Helambagaha Idama	1	0	1
85	Helambagaha Idama (reservation along Wan Ela)	0	0	6
86	—Cart track (cart track and reservation)	0	0	32
87	Dambagaha Kumbura (reservation along Wan Ela)	0	0	16
88	Kadurugahahena	0	0	36
89	Kadurugahahena (reservation along Wan Ela)	0	0	12
90	Kadurugahahena	0	1	36
Total		282	1	20

(Anuradhapura S O No 15—1957)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,187 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

\*\*The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Pahala Kayinattama in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Karakolawewa and Ihala Kayinattama,

East The village limit of Ihala Kayinattama, V C road to Kahatagasdigiliya (the village limit of Ihala Kayinattama), the village limits of Ihala Kayinattama and Elapatwewa,

South The village limit of Elapatwewa, part of V C road from Tirappana, (the village limit of Elapatwewa), footpath from Ambagahawewa, (the village limit of Ambagahawewa),

West The village limits of Ambagahawewa, Ichchankulama and Karakolawewa

Block survey village plan No 1,463

Lot No	Name of land	Extent		
		A	R	P
1	Pahala Kayinattamakele	12	0	29
2	—Stream (dry)	0	2	12
3	Pahala Kayinattamakele	1	1	12
4	Pahala Kayinattamakele	6	1	31
5	Pahala Kayinattamahena	0	2	6
6	—Tank bund	0	3	0
7	Kudawewa (tank abandoned)	6	0	13
8	Pahala Kayinattamahena	16	2	17
9	Pahala Kayinattamakele (contains ruins)	0	0	18
10	Pahala Kayinattamakele	15	1	35
11	—Stream (dry)	0	2	1
12	Pahala Kayinattamahena	1	1	18
13	Pahala Kayinattamakele	5	0	26
14	—Stream (dry)	0	2	6
15	Pahala Kayinattamakele	5	2	17
16	Pahala Kayinattamawewa (tank abandoned)	11	2	17
17	—Tank bund	1	0	34
18	Pahala Kayinattamahena (reservation along tank bund)	3	0	13
19	—Stream (dry)	0	0	32
20	Pahala Kayinattamahena	6	1	33
22	Pahala Kayinattamakele	1	1	4
23	Pahala Kayinattamawewa (tank part and bund)	110	3	29
25	—Footpath	0	0	38
26	Edandukoteyaya (reservation along tank bund)	3	2	29
27	Horrow Ela (stream)	0	0	13
34	Horrow Ela (stream)	0	0	12
35	Palugaha akkare (reservation for Horrow Ela)	0	1	20
36	Palugaha Kumbura	4	0	22
37	Palugaha akkare	1	3	35
38	Palugaha akkare	1	3	22
39	Palugaha akkare	2	0	37
40	—Footpath	0	0	23
41	Pahala Kayinattamahena	22	2	5
42	—Stream	1	0	0
43	Pahala Kayinattamahena	7	2	36
45	Millagaha Idama (reservation along stream)	3	0	23
48	Wei Ela (Ela)	0	0	1
51	—Stream	0	0	6
54	Horrow Ela (Ela)	0	0	3
57	Pahala Kayinattamahena	0	2	1
59	—Rock	0	2	7

Lot No	Name of Land	Extent			Lot No	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
60	Edandukoteyaya (reservation along bund and road)	0	3	1	5	Dambagaha Akkare, Ehetugahadama	6	3	38
61	Horrow Ela (stream)	0	1	28	6	Kumbukwewa (tank and bund)	46	2	6
63	Horrow Ela (Ela)	0	0	7	7	—Footpath	0	0	29
65	Ambagaha akkare	0	2	16	8	Horrow Ela (channel)	0	0	2
67	Horrow Ela (Ela)	0	0	16	9	Kongahapitiya	0	1	4
69	—Footpath	0	0	6	10	Kumbukwewakele, Kohombagahapitiya	1	1	6
70	Edandukoteyaya	3	3	13	11	Wan Ela (channel)	0	0	29
72	—V C road	2	0	25	12	Kumbukwewahena (reservation along Wan Ela)	0	2	19
73	Pahala Kaynattamahena	1	2	11	13	Kumbukwewahena	0	1	33
74	Lelote Ela (stream)	0	0	12	21	Dambagahadama	0	0	14
75	Pahala Kaynattamahena	0	3	12	21½	—V C road	0	0	16
76	—Tank bund	0	1	19	22	Horrow Ela (channel)	0	0	4
77	—Tank (abandoned)	3	2	26	23	—V C road (half area)	0	0	37
78	—Stream	0	0	23	24	Dambagahadama	0	3	29
79	Pahala Kaynattamakele	28	0	8	26	Horrow Ela (channel)	0	0	1
80	—Stream	0	0	13	28	Horrow Ela (channel)	0	0	31
81	Pahala Kaynattamawewa (tank abandoned)	14	0	39	29	Kongahapitiya, Dambagaha Akkare (reservation for tank bund)	2	0	8
82	—Tank bund	1	0	28	30	Horrow Ela (channel)	0	0	21
83	Pahala Kaynattamahena (reservation along tank bund)	1	0	36	31	Horrow Ela (channel)	0	0	6
84	Pahala Kaynattamakele	0	2	15	32	Horrow Ela (channel)	0	0	4
86	Pahala Kaynattamahena, Akkara Idama	1	0	5	36	Millagahahena, Dambagahahena	5	0	28
87	Edandukote Ela (stream)	0	2	30	37	—V C road (half area)	0	0	10
88	—V C road	3	0	13	38	—V C road	0	0	5
89	Pahala Kaynattamahena	46	3	12					
90	—Footpath	0	0	20					
91	—V C road (half area)	0	1	31					
92	Pahala Kaynattamakele	118	0	15					
93	Pahala Kaynattamahena	25	1	27					
Total		514	0	3					

(Anuradhapura S O No 16—1957)

**LAND SETTLEMENT ORDINANCE****Settlement Notice No 3,188 (Anuradhapura)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

**SCHEDULE**

The following lots situated in the village of Kumbukwewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Kuda Kelegama and Usgallewa,  
East The village limit of Taranagollewa. Part of V C road to Taranagollewa (the village limits of Taranagollewa and Dematawewa). The village limit of Dematawewa.

South The village limit of Dematawewa. Horrow Ela (the village limit of Dematawewa). The village limit of Dematawewa.

West Part of V C road from Mayilagaswewa to Ihala Kaynattama (the village limit of Mekichchewa). The village limit of Mekichchewa

Block Survey Village Plan No 1,474

Lot No.	Name of land	Extent		
		A	R	P
1	Kumbukwewakele Mailagahahena	27	1	25
2	—V C road	0	3	4
3	Wan Ela (channel)	0	0	6
4	Kumbukwewakele, Kadurugahadama, Dambagahahena	19	2	32

**LAND SETTLEMENT ORDINANCE****Settlement Notice No 3,189 (Anuradhapura)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

**SCHEDULE**

The following lots situated in the village of Mayilagaswewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Kuda Hambutugollewa and Mekichchewa, bund, the village limit of Mekichchewa, part of V C road to Ihala Kaynattama (The village limit of Mekichchewa),

East Part of V C road from Borawewa to Ihala Kaynattama (The village limit of Dematawewa),

South The village limits of Borawewa and Tammanagoda,  
West The village limit of Kurapayiyawa

Block Survey Village Plan No 1,477

Lot No	Name of land	Extent		
		A	R	P
1	Kadurugahahena, Kongahahena, Dambagahahena, Dambagahakele, Nugagahadama	65	1	6
2	—Footpath	0	0	18
4	Horrow Ela (stream)	0	0	26
5	Dambagahadama (reservation for cart track)	0	0	11
6	Purawewa	0	1	0
8	Dambagahakele	0	1	36
10	Nugagahadama	1	2	17
11	—Cart track	0	0	19
13	Diyulgahadama (reservation along cart track)	0	0	3
15	Alutwatta	0	0	19
16	—Cart track	0	0	13

Lot No	Name of land	Extent			Block Survey Village Plan No 1,485		
		A	R	P	Lot No	Name of Land	Extent A R P
17	Alutwatta	0	0	13			
18	Alutwatta	0	0	12			
19	Wewpitiya	0	2	34	1	—Stream	0 0 11
20	Alutwatta	0	1	21	2	—Stream	0 0 15
21	—Means of access	0	1	1	3	Palugahakele, Kadurugahahena, Kongaha kele, Godakirillagahahena	51 3 21
22	Wewpitiya (old reservation for cart track)	0	0	5	4	—Stream	0 0 11
23	Divulgahaidama	1	3	34	5	—V C road	0 1 1
24	Divulgahaidama (old reservation for cart track)	0	0	13	6	Kadurugahahena, Godakirillagahahena	5 3 26
25	Divulgahaidama	0	1	28	11	Dambagaha Idama (reservation along bund)	0 0 17
26	—V C road (half area)	0	0	33	12	Dambagaha Idama, Godakirillagahahena, Kongahahena (reservation along bund)	1 2 38
27	Kuratiyawa Akkare, Wagahahena, Rana waragahaidama	1	2	18	13	—Footpath	0 0 19
28	—V C road (half area)	0	1	37	14	—Cart track	0 0 10
29	Dambagahahena, Mayilagahahena, Kurati yawalanda	2	0	16	15	Kadurugahahena	0 2 4
30	Mayilagahayaya	4	0	10	16	Borawewa (tank and bund)	26 2 36
31	Kuratiyawa Akkare	2	3	2	17	Kadurugahahena, Kongahahena, Ketakela gahahena, Kongahakele, Palugahakele	21 2 8
32	Kuratiyawa Akkare (reservation along tank bund)	0	0	39	18	—Stream	0 1 39
33	Horrow Ela (channel)	0	0	8	19	—Stream	0 0 1
34	Kohombagashena (reservation along tank bund)	0	1	9		Total	109 2 17
35	Kohombagashena, Nugagahahena	3	0	18		(Anuradhapura S O No 19—1957)	
36	Kadurugahahena	0	2	37			
37	Pansalawatta	1	2	36			
38	Dambagahahena	5	0	21			
39	—V C road	0	1	38			
40	Mayilgaswewa (tank and bund)	52	3	1			
40½	—Cart track	1	1	7			
41	Nugagahadamana (cemetery)	2	1	15			
42	Nugagahayaya, Dambagahahena, Nugagahahena	60	0	26			
43	Ihalawewa (tank abandoned and bund)	26	1	19			
44	—Stream	0	0	25			
45	Palugahahena, Dambagahahena	62	3	30			
46	Kuratiyawawewa (tank and bund)	21	0	26			
47	—Stream	0	0	28			
48	Dambagahahena	1	2	29			
49	—Stream	0	0	23			
50	Dambagahahena, Wagahahena	6	2	11			
	Total	331	0	11			

(Anuradhapura S O No 18—1957)

**LAND SETTLEMENT ORDINANCE**

**Settlement Notice No 3,191 (Anuradhapura)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

**LAND SETTLEMENT ORDINANCE**

**Settlement Notice No 3,190 (Anuradhapura)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made made regarding any such lot

**SCHEDULE**

The following lots situated in the village of Borawewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

- North The village limits of Mayilgaswewa, Dematawewa, and Siyambalewa or Maha Siyambalewa,
- East The village limits of Siyambalewa or Maha Siyambalewa and Kuda Siyambalewa,
- South The village limit of Kuda Siyambalewa,
- West The village limits of Tammannagoda and Mayilgaswewa

**SCHEDULE**

The following lots situated in the village of Kolongaswewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

- North The village limit of Tammannagoda,
- East The Village limits of Kuda Siyambalewa and Wembuwewa,
- South The village limit of Wembuwewa, part of V C road from Siwalakulama to Wembuwewa (the village limits of Tamarakulama and Siwalakulama),
- West The village limit of Siwalakulama, the boundary limit of Ulagalla Korale

**Block Survey Village Plan No 1,487**

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Kolongaswewahena, Kadurugahahena, Bogahahena	93	1	14
2	—Cart track	0	0	25
3	—Cart track	1	0	6
4	Dambagahahena	166	3	12
5	—Stream	0	0	35
6	—Ela	0	1	6
7	Galkulamawewa (tank and bund)	3	3	4
8	—Stream	0	0	8
9	—Stream	0	0	36
10	Hikgahahena	102	3	22
11	—Stream	0	0	35

Lot No	Name of Land	Extent			Lot No	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
12	—V C road (half area)	2	1	28	16	Iluk Ela (ela)	0	1	20
13	—Cart track	0	1	16	17	Wanniyawalakele, Rajasanthakakele	66	2	18
14	—Cart track	0	1	14	18	—Footpath	0	0	8
15	Siyambalagasyaya	54	0	38	19	Wanniyawalakele, Rajasanthakakele, Bora-damunugahayaya	9	2	19
16	Kolongaswewa (tank and bund)	49	2	26	19½	—Bund	0	0	21
17	Bogahawatta	0	2	20	20	Mugahakele, Kongahahena	6	3	6
18	Bogahahena (reservation along cart track)	0	0	7	21	Palugaskale, Kongahadama	1	3	0
19	Kongahahena, Kolongaswewahena, Damba gahadama	0	3	35	22	Palugaskale, Kongahahena, Dambagaha idama	3	2	30
20	Kongahakumbura	2	1	0	23	Kuda Wembuwewa Ela (ela)	0	0	23
21	Wewehena, Kadurugahadama	1	3	16	26	Mylagaha Idama, Panakagahahena	1	2	14
21½	Wewehena	0	1	31	27	Mylagaha Idama, Panakagahahena	2	1	4
22	Wewehena, Watu Idama	1	0	4	28	Mylagaha Idama	2	0	25
23	—Ela	0	0	10	30	Kuda Wembuwewa Ela (ela)	0	0	10
24	Bogahahena (reservation along bund)	0	1	5	31	Dambagaha Idama, Panakagahakele	2	0	14
25	Kadurugahahena (reservation along bund)	0	1	18	32	Kongahahena (old reservation for foot path)	0	0	32
30	—Cart track	0	1	7	33	Dambagaha Idama, Kahatagahadama, Panakagahakele	4	3	21
	Total	429	0	38	36	Kahatagaha Kumbura, Alutidama	1	1	19
	(Anuradhapura S O No 20—1957)				37	Kongahahena	0	3	22
					39	—Footpath	0	1	0
					40	Kongahahena	1	0	2
					41	Kongahahena, Dambagaha Idama	1	0	5
					42	Kongahahena, Dambagahawatta	1	0	0
					43	Kongahahena, Kongahawatta	0	2	18
					45	Horror Ela (ela)	0	0	8
					46	Wekanda Ayina (reservation along bund)	0	1	12
					47	—Footpath	0	0	2
					48	Wembuwewa (tank and bund)	54	0	24
					49	—Stream	0	0	7
					50	Wembuwewakele, Wewismattekele	5	2	8
					51	—Cart track	0	1	15
					52	—Stream	0	0	38
					53	Palugahakele, Galahenayaya, Galathiyana yayakele, Rajasanthakakele, Wembuwewakele	71	0	3
					54	—Footpath	0	0	17
					55	Wekanda Ayina (reservation along bund)	1	0	36
					57	Kongahakele, Halambagahakele, Wembuwewakele, Mailagahakele	17	1	0
					58	Wan Ela (ela)	0	0	17
					59	Alut Wewa Ela (ela)	0	0	17
					60	Alut Wewa Ela (ela) (half area)	0	0	11
					61	Alut Wewa Ela (ela)	0	1	4
					62	—Footpath	0	0	1
						Total	382	2	23
						(Anuradhapura S O No 21—1957)			

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No 3,192 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

\*\*The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

### SCHEDULE

The following lots situated in the village of Wembuwewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries—

North The village limits of Kolongaswewa, Kuda Siyambalawewa and Siyambalewa or Maha Siyambalewa,

East The village limit of Rambakulama

South The village limits of Alutwewa and Muriyakadawala,

West The village limit of Tamarakulama, part of Alutwewa Ela (the village limit of Tamarakulama), the village limit of Tamarakulama

Block Survey Village Plan No 1,488

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Bogahayaya, Wembuwewakele, Kongahahena, Galkulamakele, Kahatagahakele, Palugaskale, Rajasanthakakele, Wanniyanakele	66	2	14
2	—Footpath	0	0	8
3	Maha Galkulama Ela (ela)	0	0	20
6	Kuda Wembuwewa Ela (ela)	0	0	9
7	Kongahahena (reservation along tank bund)	0	1	5
8	Kuda Wembuwewa (tank (abandoned) and bund)	10	0	20
9	Wanniya Ela (ela)	0	1	37
10	—Footpath	0	0	13
11	Palugahakele, Rajasanthakakele	34	0	24
12	Iluk Ela (ela)	0	0	34
13	Iluk Ela (ela)	0	0	37
14	Ilukwewakele, Ukgalakele	8	2	22
15	Ilukwewakele, Landukele	2	0	29

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No 3,193 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 26th day of April, 1957, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 7th day of February, 1957

J W R CADIRAMEN,  
Assistant Settlement Officer

\*\*The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

### SCHEDULE

The following lots situated in the village of Puswellagama in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Siwalakulama, part of Heen Ela (the village limit of Siwalakulama), part of Heen Ela (the village limit of Tamarakulama), the village limit of Tamarakulama,



East kadawala, South limits of West	The village limits of Tamarakulama and Muriya (the village Damagollewa and Ihala Galwaduwasama), The village limit of Siwalakulama	Lot No	Name of Land	Extent		
				A	R	P
		23	Meegahawatta	1	1	12
		24	Meegahawatta	0	1	24
		25	Meegahakele (reservation along bund)	1	1	17
		26	—Channel	0	0	1
		28	—Channel	0	0	1
	Block Survey Village Plan No 1,493	29	Meegaha Idama	0	0	22
		30	Puswellagama Idama	0	1	20
		31	Puswellagama Idama	0	2	11
		32	Puswellagama Kumbura, Kongahayaye Idama	0	2	26
2	Dambagaha Akkare, Dambagahaidama	2	0	24		
3	Udangawakele (reservation along stream)	0	1	19	34	
4	Heen Ela Bina (reservation along stream)	0	0	29	35	
6	Dambagahakele	0	3	19	36	
7	Diulgaha Akkare, Diwulgahaidama	1	1	20	37	
9	Heen Ela Bina (reservation along stream)	0	1	28	38	
10	Heen Ela (stream) (half area)	0	2	27	39	
12	—Channel	0	0	7	39½	
13	Diulgaha Idama	0	0	15	40	
16	—Channel	0	0	12	40½	
19	Tamarakulama Ela (stream)	0	0	24	41	
20	Puswellagamakele (reservation along cart track)	0	1	33		
21	Meegahahena	2	0	23		
22	Meegaha Kumbura	1	1	37		
				Total	281	3 14

(Anuradhapura S O No 22—1957)

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

#### Order under Section 36, Proviso (a)

ORDER No 124 OF 1957

Reference No LM 5651/J57 E 92

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, April 12, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

#### SCHEDULE

#### I

#### II

Government Agent, Assistant Government Agent or other authorized officer

Description of Land

The Government Agent, Kogalla District, or other officer authorized by him

A portion, in extent about 1½ acres out of the land called Polanawatta, situated in Kivulpone Village, Kalugalla Wasama, Deyala Dahanu Pattuwa, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —  
North by Thoppu Ela,  
East by Kg/Kivulpone School premises,  
South by Annasigala Bolagama Road,  
West by remaining portion of the same land

### THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

#### Declaration under Section 5

L D 4913

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 5 acres, out of the land called Walsend Division of Vilana Estate, situated in Vilana, Harispattu Division, Kandy District, and bounded as follows —

North by Ela,  
East by remaining portion of the same land and Kumbura Ela,  
South by the land called Ranhotigedarawatte,  
West by Madille Oya and rubber land claimed by Sali Lebbe

(2) A portion, in extent about 13 acres out of the land called Walsend Division of Vilana Estate, situated in Vilana, Harispattu Division, Kandy District, and bounded as follows —

North by stream,  
East by estate road,  
South by V O road,  
West by village lands

Ref No J/55 L 553 (VE),  
Colombo, March 26, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

#### Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1A 2R 0P from the land called Dummalahena (excluding the portion already surveyed as lot 39 in supplement No 1 to final village plan No 70 for the construction of the school), situated in Panadugama Village, Gangaboda Pattuwa, Matara District, and bounded as follows —

North by the land called Kospelawatta,  
East by road and the land surveyed as lot 39 in supplement No 1 to final village plan No 70,  
South by lot 39 in supplement No 1 to final village plan No 70,  
West by Nilwala Ganga

Ref No J 56 E 276—LB 2296,  
Colombo, February 20, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4917

Thereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

All that portion of land in extent 22A 3R 14P out of Pattiyakele Estate, situated in Tennekumbura Village, Gandahe Korale North, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and more particularly described as lot 1 in preliminary plan No A 2,409 presently claimed by Rev G Fortin, O M I, Provincial, 48, Silversmith Street, Colombo 12

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on June 6, 1957, at 10 30 a m and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 30, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,  
Kandy, April 22, 1957

V P A PERERA,  
Assistant Government Agent

## Notices under the Land Development Ordinance

### NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS UNDER THE L D O

NOTICE is hereby given that the Government Agent, Kurunegala District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 9 30 a m on May 28, 1957, at the Kurunegala Kachcheri, to select persons to receive grants for the Crown Lands, particulars of which are given below

2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and amended by Regulation 3 of the Land Redemption Ordinance 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Kurunegala

Colombo, April 10, 1957

K V S KATHIRGAMANATHAN,  
for Land Commissioner

My No	L C's No	Lot No	Name and Address of Applicant	My No L/DN 85	Extent A R P	
		Supplement No 1 to F V P 269 Village—Lihriyagama				
L/DN 27	LRO/APL 298	35	P Gammal Perera (P D S Perera, now dead) of Lihriyagama, Sandalankawa	5 1 31		
		Supplement No 3 to F V P 232 Village—Pahala Medagoda				
L/DN 183	LRO/APL 5836	54 & 57	K R M Jayawardene (A M alias G S M Kiribanda, now dead) Jayawardene Saw Mills, Negombo Road, Pehiyagoda	4 2 20		
		Supplement No 2 to F V P 359 Village—Balawala				
L/DN 234	LRO/APL 5279	48	J A Ukku Banda, Curator on behalf of J A Kulawathie of Balawala, Bopitiya (J A Herath Singho, now dead)	1 3 10		
		Supplement No 2 to F V P 359 Village—Balawala				
L/DN 234	LRO/APL 5279	49	J A Ukku Banda, Curator on behalf of J A Nandawathie of Balawala, Bopitiya (J A Herath Singho, now dead)	1 3 10		
		Supplement No 2 to F V P 424 Village—Hangawatta				
L/DN 241	LRO/APL 2342 & 2342A	83 & 86	D T P Ranasinghe and Mrs Elizabeth Ranasinghe, both of Srranga Estate, Dewalegama, Polgahawela	20 1 0		
			P Plan A 1,374			
L/DN 244	LRO/APL 4788	2	D G R Wijegunawardene, 239, Dehiwala Road, Gangodawila, Nugegoda	9 1 39		
			P Plan A 1,374			
L/DN 244	LRO/APL 4788	3	D A Ranasinghe of Pelanwatta, Pannipitiya	9 1 26		

### NOTICE

IT is hereby notified for the information of the general public that in view of the Public Holidays on May 1 and 2, 1957, all notices and advertisements for publication in the *Ceylon Government Gazette* of May 3, 1957, should reach the Government Press not later than 12 30 p m on Saturday, April 27, 1957

Government Press,  
Colombo, April 11, 1957

BERNARD de SILVA,  
Government Printer